

## பாதி இலக்ஷ்மியு<sup>1</sup>

II CC5 குடித்தல் : ரூபானி 5 உம் நூற்றுக்கணக்கு : 18K P2105

பாதி பாதி சேஷன் வாய்த்து பாதி வெளியிடுவதை வாய்த்து.

- உத்தரங்கள் - 1 பாதி சேஷன் வாய்த்து  
2 அதே ஏதும் என வாய்த்து பாதி வெளியிடுவதை வாய்த்து.  
3 அதைத்து வாய்த்து பாதி வெளியிடுவதை வாய்த்து  
ஏது வெளியிடுவதை

உத்தர - 1 திருநாவுச்சுந்தரி - ஒரு திருமுறை.

திருநாவுச்சுந்தரி பத்திரக் "போகும் ஆட்டுத்..."

திருநாவுச்சுந்தரி-திருநெல்வேலிபுரப்பிள்ளை-

"வாண்டோங்கு செங்கமலை கழுநி..."

கந்தரஸுரத்து சுவாமியன் - திருநெல்வேலிப்பிள்ளை.

"கந்தரஸுர கூடும் மாண்பும்..."

உத்தர - 2 திருமுலை திருமந்திரம்

பார்வதி திருவோட்டுவன், ஓவை திருவோட்டுவன், திருவோட்டுவன்

**நோல் :**  
இந்துப் பூர்வகால வாய்க்கால நோல்.

**நோல்பெற்று:**

இந்துப் பெற்ற சமீபத்தின் எதிரை நிறுத்தலை, பாலைகளை  
மாற்றுத்தில் உள்ளது. அனாதாவால்க்குப் பாலை, இருஷ்டி, கிளை,  
திருவாங்கு, திருவாங்கும், கும்பகாலை சென்ற வாய்க்கால நோல்  
ஒத்து வாநி உண்டு.

(நோல் வீடுக் கூறுதலுக்கு ஏதாவது குத்துப்பால் வாய்க்கால நோல்  
எதிரை நிறுத்தலைக்கும். இந்து வீடுக் கூறுதல் வழிபாட்டு நோல்  
கும்பகாலை கூறுதலை கூலில் அருடை நிறுத்துப்பால் நோல் நோல்  
நோல்தில் ஒரு கூலிலை (பால் பெற்ற கூலில் கூறுதல் இல்லை  
உண்டு.) கூலி குடும்பத்தை வழக்கப்படுவதற்கு ஏற்பாட்டை  
மாற்றுதல். தோதுக் குடும்ப உண்டு; நிறுவாங்கு அருடை கூலை  
பால் பெற்ற நோலை கூலிலைக்கு நிறுத்துக்கால் வாய்க்கால நோலை  
அருடை சமீபத்தினாலைச் சந்திதி. அருடை வாய்க்காலை, சூரியூலம்  
ஒன்றுபடுத்துதல். அவைக்கூலை கூனப்படுத்துதல். முதல் நோல்  
நோல் வில்லைக்கு விளங்குத்திக்கூல். அந்தாலை இத்துவமை  
நோல் மதிப்புத் துயர்வேல்கி நோல்வைப்பும் பெறுக.

நோல் புதித்தால் இப்பொரு பெற்றது. முதல் வகுத்தில் குதிய  
நோலும், இரண்டால் வகுத்தில் தகுப்பாலானவுமென்னும், முதல்  
வகுத்தில் விட்டுவரும் நோலும், நான்கால் வகுத்தில் தான்தோல் நோலும்  
உறப்படுத்துதல். பலி புதித்து ஓமேந்தை பெற்றுத்தொலி. கால்யாக,  
திருமால், வகுக்கால், காலியார், அகத்தியார், அருடையார்,  
பூர்ணாக்ரோத் புதித்து போது பெற்ற நோல். நிறுத்துக்கால்  
நோலை நம்முடிதல் வாடு செய்துகொள்ள கூலில் இப் போன்று  
பாலை நிறுப்புதலை குதிய 'பொகாந்தை பூன்முதலையால்' என்  
நோலும் இத்துவப்படுத்தும். இவ்வகு குத்துக்கொள்ள நிறுவாங்கு வாய்க்கால  
கூலைப்படுத்துக்கூலை சென்று போல் அடியானங்களைக் கொள்ளுகிறார்கள்  
உண்டு.

**நீல வரையு :**

நிதித்துவப்படுத்துக்கூலை பெற்று பாலியால் நோல்வைப்பும் கு  
நோல்வைப்புக்கூலை கொள்ளுகிறார்கள் நோல்வைப்புக்கூலை கொள்ளுகிறார்கள் கு

எதுது 'நகமார்த்த நம் பெருமான் மேயது நன்னாரே' எனப் பதிகம் பாட்டு திருத்தவண்ட யாழிப்பாணங்களை நோக்கி 'இப்பதிகத்தை யாழில் காலத்து வாசிக்க' எனக் கூறித் தாழும் உடன் பாடி குழுமியிருந்தார் அனைவரையும் களிப்புக் கடவில் மிதக்கச் செய்தார் காழி வேந்தார். இத்திருப்பதிகமே சமணர் செய்த அஸல்வாதத்தில் வெற்றி கண்ட பத்தைப் பதிகமாம். (தமிழை 'நீர் அறியும் நெருப்பறியும்' என்பர். ஆம்! திருக்குஷலம்பந்தப் பெருமான் பாடிய தேவாரம் தீயில் இட்டபோது எரியாது நின்றது; வைகையாற்றில் சம்பந்தர் பெருமான் தேவாரத்தை சமணரிட அவ்வோலைகள் நீற்றினை எதிர்த்துச் சென்றது. இச்செயல்கள் பற்றியே மேற்கூறிய தொடரும் எழுந்தது.)

திருமுறை 1-49

பண்: பழந்தக்காராகம்

பெரியபுராணம் 456

இறைவன்	:	திருநள்ளாற்றீசர்
இறைவி	:	போகமார்த்த பூண் முலையாள்
தீர்த்தம்	:	நளதீர்த்தம்
தலவிருட்சம்	:	தருப்பை

### திருச்சிற்றம்பலம்

1. போகம் ஆர்த்த பூண்முலையாள்  
தன்னோடும் பொன்னகலம்  
பாகம் ஆர்த்த பைங்கண் வென்  
ஒற்றண்ணல் பரமேட்டி  
ஆகம் ஆர்த்த தோலுடையன்  
கோவண ஆடையின்மேல்  
நாகம் ஆர்த்த நம் பெருமான்  
மேயது நன்னாரே.

1847

### பொ.ரை

இறைவன், போகம் ஆர்த்த பூண் முலையாள் எனும் திருப்பெயர் கொண்ட உமையை உடனாகவும்; வேறாகவும் கொண்டு இடப வாகனத்தில் விளங்குபவர்; தன் கூறாகவும் அம்மையைக் கொண்டவர்; தோலாடையும், கோவண உடையும் கொண்டு அரவழும் அணிந்த பெருமான் பொருந்தி வாழ்வது நன்னாரேயாம்.

2. தோடுடைய காதுடையன்  
தோலுடையன்தொலையாப்  
பீடுடைய போர்விடையன்  
பெண்ணும்கூர் பாலுடையன்

எடுடைய மேல்உலகோடு  
ஏழ்கடலும் சூழ்ந்த  
நாடுடைய நம்பிபருமான்  
மேயது நள்ளாறே.

1848

## பொ.ரை

பெருமான் தோடு கொண்ட செவியன்; தோலாடையன்; ஏக் காலத்திலும் குறைவறாத சிறப்புக் கொண்ட போர்க்குணங் கொண்ட இடபவாகனன்; உமையொரு பாகன்; ஒன்றின் மேல் ஒன்றாகப் பொருந்தி விளங்கும் மலரிதழ் அனைய ஏழு உலகங்களும் கடல்களும் சூழ்ந்த நாடுகளில் விளங்கும் நம் பெருமானார் பொருந்தி வாழ்வது நள்ளாறேயாம்.

3. ஆன்முறையால் ஆற்றவெண்ணீரு  
ஆடிஅ ணிதிலையோர்  
பால்முறையால் வைத்தபாதம்  
பத்தர்ப ணிந்துஏத்த  
மாண்மறியும் வெண்மழுவும்  
சூலமும் பற்றியகை  
நான்மறையான் நம்பிபருமான்  
மேயது நள்ளாறே.

1849

## பொ.ரை

ஆவினின்று முறையுடன் நெறிமுறை வழுவாது தயாரிக்கப்பெறும் திருந்தினைப்பூசி, இசைத்த அணிகலன்களைப் பூண்ட உமையை ஒரு பாகங் கொண்டவர் சசன்; அப்பெருமானின் திருவடியை அடியார்கள் பணிந்து ஏற்றிப் போற்றுவர்; மானும், மழுவும், சூலமும் கரத்தில் கொண்டு நான்மறையாளனாகிய அவர் உறைவது நள்ளாறே.

4. புல்கவல்லவார்க்கடமேல்  
ழும்புனில் பெய்து அயலே  
மல்கவல்ல கொன்றைமாலை  
மதியோடு உடன்சூழப்  
பல்கவல்ல தொண்டர்தம்பொற்  
பாதுநி ழல்சேர  
நல்கவல்ல நம் பெருமான்  
மேயது நள்ளாறே.

1850

## பொ.ரை

நிரலாக இருந்து பொருந்தியுள்ள சடையில் கங்கையைக் கொண்டும் அடுத்து கொன்றை மாலையை அணிந்தும், சந்திரனைச் சூடி விளங்கியும், அடியார்கள் பல்கிப் பெருகி பெருமானின் திருவடிநிழலில் சேர்ந்து விளங்கிட நல்லவை நல்கும் பெருமான் மேவி உறைவது நள்ளாரே.

5. ஏறுதாங்கி ஊர்திபேணி  
 ஏர்கொள்ளி ஓமதியும்  
 ஆறுதாங்கும் சென்னிமேல்லூர்  
 ஆடு அாவம் சூடி  
 நீறு தாங்கி நூல்கிடந்த  
 மார்பில் நிரை கொன்றை  
 நாறுதாங்கு நம் பெருமான்  
 மேயது நள்ளாரே.

1851

## பொ.ரை

இடபத்தைக் கொடியாகக் கொண்டும் வாகனமாகவும் அவ் இடபத்தை ஏற்றுக் காத்து, அழகிய இளமதியையும் கங்கையையும் கொண்டு ஆடிடும் அரவத்தையும் அணிந்து, திருநீற்றினைப் பூசி, முப்புரி நூல் விளங்க மார்பில் கொன்றை மலர் மாலை மணம் வீச நம் பெருமான் வீற்றிருப்பது நள்ளாரே.

6. திங்கள் உச்சி மேல் விளங்கும்  
 தேவன் தீமையோர்கள்  
 எங்கள் உச்சி எம்மிறைவன்  
 என்றுஅடி யேழிறைஞ்சத்  
 தங்கள் உச்சி யால் வணங்கும்  
 தன்னடி யார்கட்டு எல்லாம்  
 நங்கள் உச்சி நம்பெருமான்  
 மேயது நள்ளாரே.

1852

## பொ.ரை

இறைவன் சந்திரனை மிக்க உயரத்தில் வைத்தவன்; தேவர்கள் எல்லோரும் எங்களுக்கு மேலான இறைவன் அவனே என்று திருவடியை வணங்கிப் போற்றுகின்றார். தலையால் வணங்கும் அடியார்களுக்கு எல்லாம் மேன்மையாவது நம் பெருமானே. அவர் விரும்பி உறைவது நள்ளாரே.

7. வெஞ்சுடர்த்தீ அங்கை ஏந்தி  
 விண்கொள்முழுவுதிர  
 அஞ்சிடத்துச் சூடல்பாடல்  
 பேணுவது அன்றியும் போய்ச்  
 செஞ்சடைக்கோர் திங்கள்குடித்  
 திகழ்தரு கண்டத்துள்ளே  
 நஞ்சடைந்த நம்பெருமான்  
 மேயது நள்ளாரே.

1853

## பொ.ஞ

வெம்மை மிகுந்து கூடர் விடும் தீயை அழகிய கரத்தில் ஏந்தி,  
 விண்ணையும் அதிர்ந்திடச் செய்யும்படி முழுவ ஒலிக்க அஞ்சு  
 இடமாகிய இடுகாட்டில் ஒப்பற்ற பாடலும் ஆடலும் நடைபெறுமாறு  
 விரும்பி மகிழ்வதும் அன்றி சிவந்த சடைக்கு ஒரு கலைப் பிறைச்  
 சந்திரனைச் சூடி, நஞ்சினைக் கண்டத்திலே திகழுமாறு வைத்துள்ள  
 நம்பிரான் விரும்பி உறைவது நள்ளாரே.

8. சிட்டம் ஆர்ந்த மும்மதிலும்  
 சிலவரைத்தீ அம்பினால்  
 கட்டுமாட்டிச் சண்ணவெண்ணீரு  
 ஆடுவது அன்றியும் போய்ப்  
 பட்டம் ஆர்ந்த சென்னி மேலோர்  
 பால்ம தியம்குடி  
 நட்டம் ஆடுநம்பெருமான்  
 மேயது நள்ளாரே.

1854

## பொ.ஞ

வலிமை பொருந்திய சிறப்பான மும்மதில்களை, மேருமலையை  
 வில்லாக்க கொண்டு, தீயை அம்பாகவும் கொண்டுச் சுட்டுப் பொக்கிச்  
 சாம்பலாக்கி, திருநீற்றினைப் பூசுவதோடல்லாமல், நெற்றிப்பட்டம்  
 உடைய தலையின்மேல் வெண்பிறையைச் சூடி ஆடல் ஆடுகின்ற  
 நம்பிரான் உறைவது திருநள்ளாரேயாம்.

9. உண்ணலாக நஞ்ச கண்டத்து  
 உண்டுட ஸேஷுடுக்கி  
 அண்ணலாக வண்ண நீழல்  
 ஆழல் போல் உருவும்  
 உண்ணலாக உள்வினை என்று  
 எளக வலித்திருவர்  
 நஞ்சனலாக நம் பெருமான்  
 மேயது நள்ளாரே.

1855

### குறை

நவரும் உணவை முடியாத், உணவைப் பொருத்தாத நல்லினங்களும் காலை திறில் தேங்கி ஒடுக்கி நிறுத்திவயல் செய்யார்; அவர் பாலரும் அன்றை தெருங்க முடியாதவாறு வண்ணமிரு ஒன்றி பொருத்திய தீவிரங்கள் கூடினார்; அப்பிரைஸ் எண்ணுதற்கு அரியநாலிய விளையால் உணவுமிகு உணவாது நிற்கும் நாங்முதலூம் திருமாலூம் வலித்து சென்று அடைய வேண்டும் என முயன்றும் நண்ணுவதற்கு நால்கால் விளங்குவது நன்றாயிர.

### 10. மாக்கியென்ற மாண்பை தஞ்சை

குநா... நிரு மாண்பைவினால்  
பேசும்பேசுமை மெய்வெய்த்து என்னவை  
அந்தநீர்ப்பி செல்லவையின்  
நூத வண்ண... ஏ செல்லவையாற்றும்  
மூதங்கி மூதங்கு சோ  
நூத செய்த நம்பிப்புமான  
மேயது நன்றாயே

1856

### பொ.கை

நான்கை பாட்டாலைக் கொண்ட பெற்றிகளும், உண்ணும் கூறாது விளங்கும் குண்டாலை குணமற்றவர்களும் பேசும் பேச்சினை மெய்வெய்த்து எண்ணி அவர்கள் வழி செல்லவையின். கொண்ட மால் குடு சும்பதில் கொண்ட முப்புரங்களைக் கூன் அழித்த நம்பிரான் சோவி இருப்பது நன்றாயிரயாக்.

### 11. தாங்குபுறாலும் வெண்ணின்றையும்

தாங்கிய தாந்திரையான்  
பூங்கை நால்வர் மல்கு காழி  
நாங்கை பாத்துவைவு  
பூங்கை நால்வரை ஏத்து பாலை  
பாத்துக்கி எவ்வெங்கோ  
உண்பு நீங்கி வாணவரே  
உணவில் கூறுவாயே

1857

### குறை

நான்கை கொண்ட எங்கையைப் பெண்ணாமலாக இறைவையும் அங்குதிருப்பவர் பெருமான் அப்பிரைஸ் போதி தட்டின் பிள்ளை கல்லை மிகுத்து வாழும் அழிந்து வாழ்வதை எப்பத்தாக நற்புத்தை கிடையால் நான்காற்றின் ஏழுத்துவை பெரும்பைப் பாதுப் பிழித்துப்பிழித்து ஒதுவுவையாக இந்திரியில் அன்றுவையினைப் பாது கிடைவதற்கு விளைவாற்றுவது அவ்வுறவில் விளங்குவதைக்

கிடைக்கிறீர்களாலோ

## 112. திருவொற்றியூர்

தலை:

ஒன்னும் மாநாடில் ஒரு பகுதி மற்ற நீர் பாதிச்சிலிலும் மற்றும்  
ஒருங்கு வாயி உணவு

தலைப்பு:

மாநாட்திட என்னும் மாண்பு தனி என்னைக்கால் கால் வாயில் வாயி  
பல்லக்கும் கண்ணால்செலுக்கும் நிறுத்துமேயில் தங்களின் ஏ. ஜானனாக  
குறைத்து கடுத் தொழில் பாரத்தினிதக் கூடுதலில் கடுத் தொழிலை  
கடுத் தொழில் நிறுத்துமிடும் நீண்டங்கள் என்று கடுத்திருப்பதோல்  
விரும்புவதோ கடுத்திருப்பதோ அத்திருப்பதோ நீதி என்று தொழில்களை  
கொடுத்து செய்து கொண்டு இப்பீசா நீதிரீதைப்போக்கு முழுமூற்றை பூ  
மூட்டு கொடுத்து விடுவதை குத்துவதை முன்னி மும்பை காலையில் நீதிப் பிரதம் முனிஷபல் நிறுத்துமிடும் பெரிசு கொடுக்க

நிறுத்துமேயிலும் அதோ நிறுத்துமையும் கால நிழாக்கை அந்தி விடோ  
பெறுவதோக்கும் கலைப் பீசா விடுவதை. காந்திதிட விடுவதை அவ்வு கடுத்  
கலைத்திடப்படுவதோ இந்திநிதிக்கு ஒருபாலிவட்டத்தைப்போல்கூட என்று குறிப்பு  
அந்த ஏற்றி உள்ளது அம்மனிக் குங்கை என்று என்று பகுது  
நிறுத்தும் அத்தோ தீபபெரிழ்கு மூடியுள்ளதை நிறுத்துத்திட்டு வட்டு  
அந்திவிஸ்த வெஞ்சில்லைப்படிப்பு உள்ளது சட்கிலியர் காந்தர் நிவாஸிக்  
உதவு யிக்கிரகங்கள் மண்கோவத்தில் உள்ளன பிரதம வெள்ளத்து  
விகங்கல் கெடுத்துமையால் ஒற்றியூர் என்ற போய்க் கெற்றது என்பது

கடுக்குவதையினிலில் பொறுது உடுமங்குவத்தில் தாம் கெடுக்கிற பிரதோ  
பாக்கத்தை கர்ந்தை நாதிரேவா அமாநதிருத்து தாம் கெடுக்கிற நிதிப்  
நிறுத்துமை நிதிக்க வேண்டுமென்ற வேண்டுமேனிகை நிறைவேறாத  
பொதுத்து சென்று நீண்ட செய்கிள்கள் நிறுத்து நிறுமால் நாங்கும்  
போய்க்குவினை என்றும்கூட கெடுக்குத்து விவரங்கள் போதுமிகு தெருவெட்டு தெரு  
அந்தப்பாக்கு பெறுவதை தாம் நிறுத்தும்போல் காட்டி கொடுத்து கொங்களில்  
கிடையும் ஒன்று மூற்றும் துறத்த பட்டுமுத்து அதைக்குத்துப் போதுமை  
கிடைத்து முன்தாக போதுமிக்க தெரு தெருமிக்கு என்று நீதிக்கோட்டை  
கிடுமிக்கப்பார்த்து நிறுத்தும்போல் ஒரு கிடைக்கிடை நேரமாகவே  
உள்ளது அது பொதுத்துக்கூட வெிக்கோட்டை ஒன்று நிறுத்திக் கொடுத்து

நிறுத்தும்போல் முதலாறுமிலான வடிவத்தை நீது வாய்க்  
பெறுவதோ கீர்த்தித்தே நீதாக விடுவதை அம்முமிகு கீர்த்திக்கோட்டை

பெருமாட்சி. செவ்வாய். வெள்ளிக்கிழலுமகளில் தாங்க முடியாத மகளிர் கூடம் அம்மையின் சந்தித்தையை ஆக்கிரமித்துக் கொள்ளும் ஒரே நாளில் வழிவகுடியம்மையையும். திருவள்ளுதையம் ஜகதாம்பிளக்கையையும். திருவேற்காடு வேற்கண் வளியம்மையையும் கண்டு வணங்கக் கிக்க சிறப்பாக அடியாக்கி அம்மையையும் கண்டு திருவருள்பெற முற்படுவார்களாக.

### பிதிக வாஸ்தவ:

திருவள்ளியூர் சென்று பெருமாளாப் பல்லிந்தேற்றிய பின்னர் திருத்தாலும் கால திருமூலியினை போந்து திருவருவாயை வணங்கித் திருவொற்றியூர் நால்லை கூட்டு திருப்பதிக்கங்கள் பரிசு மற்றுள்ளிருந்தார்.

**திருமூலாறு 6-45 திருத்தங்கட்டம் பெரியபூர்ணம் 336**

திருவாவல்	திருக்கோட்டை. ஏழுத்தறியிடம் பெருமாள்
திருவாலி	வாழ்வுகள் பால்கள். திரிசூர் கந்தரி
திருத்தம்	பிரமதீர்த்தம்
தாங்கிருந்தம்	மனிழமாம

### திருத்தங்கட்டம்

1. வெங்கள் ஸ்தாபது சென்கமலை குழுநி மல்லும்  
அதுவத்துற சேஷன் மேல மதிப்பு குடு  
தினங்கேள்கள் ஆயிரமும் விசி நின்று  
தினங்கே நூமாநுச சிவவேஷகாரர்  
உண்டான்தான் கலாக்கூரை குறுதி சேஷன்  
ஒரியூர் மேய பெருளியங்காரர்  
காங்கிரஸ் கலாவகுத்திரி கண்டிர் சிவாராம  
குடும்பினரிடுத் துந்தெழுநூர் காங்கிரஸ் 2238

### விவரம்

(அத்துறைச் செய்தி கொண்டது. ஒற்றியூர்ப் பெருமாள்மேல் காதல் கொண்ட ஒருத்தியின் குற்றாட அமைந்துள்ளது.) திருவாவல், தால் கண்டுபடியின்மேல் ஜயத்தமலர், எந்தின் ஆகியவற்றைக் கொண்ட தென்னாவர், தால் தின்தேஷன்கள் ஆயிரமும் விசி தடவும் புரிபவர்; சில சௌகாந்தர்; சுலை நிலை பெறும் தங்கமலில் கொடிய ஆலைகள் கூட்டினால் சுலைவர், ஒற்றியூரில் ஒளியுடல் திகழ்பவர்; தால் தில்பிராணங்க கால்விள் கண்டிர், அத்துறையின் கண் மன்றப்படியும், சுலக் கெம்ப்கூடியும் நிலகில்

ஆயிரக் கெங்க வகுப்பொதும் ஆயிரக் கோஞ்சை வகுப்பு (1.1.8)  
என் முன்வே தும் குவாங்கர் அத்துறையின்மேல்

2. அகத்தோர் பாம்பசைத்து வென்னோ நேறி  
 அணிகங்கை செஞ்சடைமே லார்க்கச் சூடிப்  
 பாகத்தோர் பெண்ணுடையார் ஆணு மாவர்  
 பசவேறி யிழிதருமெம் பரம யோகி  
 காமத்தால் ஐங்கணையாள் தன்னை வீழக்  
 கனவலா எரிவிழித்த கண்மூன்றினார்  
 ஒமத்தால் நான்மறைகள் ஓதல் ஓவா  
 ஒளிதிகழும் ஒற்றியூ ருறைகிள் றாரே.

2239

பொ.ரை

சிவனார் மார்பில் நெளியும் அரவினைக் கட்டி வெண்மையான  
 இடபத்தில் ஏறி, கங்கையைச் சடையில் கொண்டும் உமையம்மையைத்  
 தன் திருமேனியில் கொண்டும் விளங்குபவர்; இப்பிரான் பெண்ணு  
 மாவர்; ஆணுமாவர்; விடைமேல் ஏறிவரும் பரமயோகி; காமத்தால் ஐந்து  
 கணைகளைக் கொண்ட மன்மதனைத் தன் நெற்றிக் கண்ணால் ஏரித்து  
 அழித்தவர்; நான்மறைகளையும் ஒத வேள்வி மல்கும் ஒளி திகழும்  
 ஒற்றியூரில் வாழ்பவராவர்.

3. வெள்ளத்தைச் செஞ்சடைமேல் விரும்பி வைத்தீர்  
 வெண்மதியும் பாம்பு முடனே வைத்தீர்  
 கள்ளத்தை மனத்தக்தே, காந்து வைத்தீர்  
 கண்டார்க்குப் பொல்லாது கண்ணார் எல்லே  
 கொள்ளத்தான் இசைபாடிப் பலியுங் கொள்ளீர்  
 கோளரவுங் குளிர்மதியுங் கொடியுங் காட்டி  
 உள்ளத்தை நீங்கொண்டார், ஓதல் ஓவா  
 ஒளிதிகழும் ஒற்றியூ ருடைய கோவே.

2240

பொ.ரை

சிவபிரான் செஞ்சடையில் விருப்பத்துடன் கங்கையை வைத்தார்;  
 வெண்மையான சந்திரனுடனும், அரவத்தையும் உடன் வைத்தார்;  
 காண்பாரை சர்க்கும் தன்மையினர்; பகலில் இசை பாடிப் பலியேற்கச்  
 செல்வார்; ஆயினும் பலியும் கொள்ளாக் கோளரவும், தன்மையான  
 மதியையும், விடைக் கொடியையும் காட்டி உள்ளங்கவர் கள்ளவராவர்;  
 மறை ஒதுதல் நீங்காநிலை கொண்டது திருவொற்றியேரயாம்.

4. நரையார்ந்த விடையேறி நீறு பூசி  
 நாகங்கச் சரைக்கார்த்தோர் தலைகை யேந்தி  
 உரையாவந் தில்புகுந்து பலிதான் வேண்ட  
 எம்மடிக ஞம்மூர்தான் ஏதோ என்ன

வினாயாதே கேட்டுப்போல் வீவுக்கள்ள நுல்லம்பி

விடுங்கலங்கள் நெடுங்கா லுள் நின்ற தோன்றுந்  
திணூமொதக் கணுயேறிச் சங்க ஸுருந்

திருவொற்றி யூரென்றார் தீய வாரே.

2241.

### பொ.ரை

சிவனார் வெண்மையான விடை தோலை திருநீற்றினைப் பூசி,  
அரவத்தை அரையில் கட்டுப் பிரமகபாலத்தைக் கையில் கொண்டு  
ஒவ்வொர் இல்லமாகக் கொண்டு இரந்து கேட்டு, நான் அடிகளிடம்  
தங்கள் ஊர் எது?' என்றேன். அதற்கு அவர் கடவில் மரத்துவங்கள் சொல்ல  
அவைகள் மொதும் திருவொற்றியூர் என்றனர்.

5. மத்துமா களியானை யுரிவை போர்த்து

வானகத்தார் தானகத்தா ராகினின்று  
பித்துர்தாம் போலங்கோர் பெருமை பேசிப்

பேதையரை யச்சுறுத்திப் பெயரக் கண்டு  
பத்தர்கள்தாம் பலருடனே கூடிப் பாடிப்  
பயின்றிருக்கு மூரேதோ பணியீ ரென்ன  
ஒத்தமைந்த உத்திரநாள் தீர்த்த மாக  
ஒளிதிகழும் ஒற்றியூ ரெங்கின் றாரே.

2242

### பொ.ரை

சிவனார் பெரும் மதங்கொண்ட யானையின் தோலைப் போர்த்து  
விண்ணில் இருக்க வேண்டிய அவர் என் இல்லத்தாராய் வந்து நின்று  
பித்தர்போல் தம் பெருமையையே பேசினபோது, 'நீர் பெண்டிரை  
அச்சுறுத்தி, பக்தரோடு ஆடியும், பாடியும் விளங்கும் நும் ஊர்தான் யாது?'  
என நவில 'உத்திர நாளில் சிறப்புடன் திகழும் ஒற்றியூரே' என உரைத்தார்.

6. கடிய விடையேறிக்காள கண்டர்

கலையோடு மழுவாளோர் கையி லேந்தி

கிடிய பலிகொள்ளார் போவா ரல்லர்

எல்லாந்தா னிவ்வடிகள் யாரென் பாரே

வடிவுடைய மங்கையுந் தாமு மெல்லாம்

வருவானை யெதிர்கண்டோம் மயிலாப் புள்ளே

செடிபடு வெண்டலையொன் றேந்தி வந்து

திருவொற்றி யூர்புக்கார் தீய வாரே.

2243

## பொ.ரை

விரைவுடைய விடைமேலேறி, கரிய கழுத்துடைய காள கண்டார் மானோடு, மழுவும் கைக்கொண்டு, மாவால் அமைந்த பிச்சையை ஏற்றுக் கொள்ளாதவராகவும், அவ்விடத்தை விட்டு அகலாமலும் உள்ளதை எண்ணி 'நீவிர் தாம் யார்?' என வினவ, அவர் வடிவுடைய மங்கை யுந்தாழுமாய் வெண்டலை ஒன்று ஏந்தி மயிலாப்பூருக்குச் செல்வதுபோல் திருவொற்றியூரில் புகுந்தார்.

இத்தல இறைவி பெயர் வடிவுடையம்மை. இப்பெயர் பயிலுமாறு இப்பாடல் அமைந்துள்ளதைக் காண்க.

### 7. வல்லாராய் வானவர்க் கௌல்லாங் கூடி

வணங்குவார் வாழுத்துவார் வந்து நிற்பார்  
எல்லேயெம் பெருமானைக் காணோ மென்ன  
எவ்வாற்றல் எவ்வகையாற் காண மாட்டார்  
நல்லார்கள் நான்மறையோர் கூடி நேடி  
நாமிருக்கு மூர்பணியீரி ரடிகே கொண்ண  
ஒல்லைதான் திரைரே யோதும் மீளும்  
ஒளிதிகழும் ஓற்றியூ ரென்கின் றாரே.

2244

## பா.ரை

வல்லவராகிய வானவர்கள் அனைவரும் கூடி வணங்கியும் அதனால் வாழுத்துப் பெறவும் வந்து நிற்பார்கள்; பகற்காலத்தில் எம்பெருமானைக் காணவில்லை எனவும் எவ்வழியிலும், எவ்வடிவிலும் காணப் பெறாய் மறைந்து நிற்க; நல்லார்களான நான்மறையோர்கூடி, நாமிருக்கும் இவ்வூர் கடலில் ஒதம் விளங்கப்பெறும் திருவொற்றியூரே என்பர்; அப்பரமணைப் பணிமின் என்பர்.

### 8. நிலைப்பாடே நான்கண்ட தேட கேளாய்

நெருநலைநற் பகவிங்கோ ரடிகள் வந்து  
கலைப்பாடுங் கண்மலருங் கலக்க நோக்கிக்  
கலந்து பலியிடுவே ஞேங்குங் காணேன்  
சலப்பாடே யினியொருநாட் காண்பே னாகில்  
தன்னாகத் தென்னாகம் ஒடுங்கும் வண்ண  
முலைப்பாடே படத்தழுவிப் போக லொட்டேன்  
ஓற்றியூ ருறைந்திங்கே திரிவாணன்யே.

2245

## பொ.ரை :

(தலைவி தோழிக்குக் கூறியதாகப் பாடப்பட்டுள்ளது.) ஏன்! தோழி! நிலைப்பாடாக நான் கண்ட ஊரைப்பற்றிக் கேள்! நேற்றுப் பகவில் இங்கோர் அடிகள் வந்து கலைப்பாடும் கண் மலரும் நோக்கி நிலைகுன்னலயைச் செய்ய வந்து கலக்கி இனி பல பொருள்களைக் கூட்டி எங்குங்காணாது கண்டபோது இறுகத் தழுவில் இருந்து பின்னர் பிரிந்து செல்லவிடாமல் அமைத்தேன் அவர் ஒற்றியூரில் உறைந்து திரிபவராவர்.

9. மண்ணல்லை விண்ணல்லை வஸய மல்லை  
                   மலையல்லை கடலல்லை வாயு வல்லை  
                   எண்ணல்லை யெழுத்தல்லை யெரியு மல்லை  
                   யிரவல்லை பகலல்லை யாவு மல்லை  
                   பெண்ணல்லை யாணாயும் பெரியாய் நீயே  
                   உண்ணல்லை நல்லார்க்குத் தீயை யல்லை  
                   உணர்வரிய ஒற்றியூரூடைய கோவே.

2246

## பொ.ரை

சிவனார் மண்ணுலகினரா-இல்லை? விண்ணவரா-இல்லை. மலை, கடல், காற்று, என், எழுத்து, தீ, இரவு, பகல், பெண், ஆண், அலி என்பவரா எனில் இல்லை; இப்பிரான் பெரியோனாகவும், நல்லார்க்குத் தீமையற்றவராகவும் விளங்குபவர்; இவரே ஒற்றியூர் உறையும் தலைவராவர்.

## விளக்கம்:

இறைவன் ஒன்றாய் வேறாய், உடனாய் இருப்பவர். இது அத்துவித நிலை. (இது அல்ல, இதுவல்ல என அண்மைச் சொற்களால் சொல்லி இணைத்தது வேதம்.) இறைவன் எல்லாமாயும் உள்ளான். இஃது அவன் ஒன்றாய் இருத்தலைக் குறிக்கும் இறைவன் தன்மை; அதுமட்டுமல்ல. அவன் பொருள் தன்மையால் வேறாயிருமள்ளான். இது வேறாயிருத்தல் நிலை. இதனைக் குறிப்பிடுவதே இப்பாடல்.

10. மருவற்ற மலர்க்குழலி மடவா எஞ்சு  
                   மலைதுளங்கத் திசைநடுங்கச் செறுத்து நோக்கிச்  
                   செருவற்ற வாளர்க்கன் வலிதான் மாளத்  
                   திருவடியின் விரலொன்றால் அலற வூன்றி  
                   உருவொற்றி யங்கிருவ ரோடிக் காண  
                   ஓங்கினவல் வொள்ளழலா ரிங்கே வந்து  
                   திருவொற்றி யூர்ந்மழு ரென்று போனார்  
                   செறிவளைகள் ஒன்றொன்றாச் சென்ற வாரே.

2247

பொ.ஞா

நல்மணம் பொருந்திய மலர்க்குழவியான உடைம் அஞ்ச கயிலை  
மலையைப் பெயர்த்தெடுக்க முற்பட்ட அரக்கவின் செருக்கு அழியும்படி  
அவன் வளமை குண்ற தல் திருவடிவிரல் ஒன்றினால் அடர்த்திட அதனால்  
அவன் அவற்றை, திருமாலும் நான்முகனும் ஆகிய திருவரும் தேடிக்காலை  
முடியாதபடி ஒங்கி உயர்த்து நின்றவர் ஒற்றிழூரோ ஆவர். இதுவே நம்  
ஈர் என்று கூறிச் சொன்றார்.

திருக்கிற்றம்பலம்.

## 6. திருஅளூர் [ 1 ]

**பதிக வரலாறு :** சீர்காழிப்பதியைவிட்டுப்புறப்பட்ட நம்பிஅளூர். திருக்கோலக்கா, திருப்புன்கூர், திருமயிலாடுதுறை, அம்பர் மாகாளம், திருப்புகலூர் முதலியதலங்களைக் கும்பிட்டுத் திருவாளூர் வந்து சேர்ந்தார். திருவாளூர் அன்பர்களுக்கு, 'நம்பி ஆளூரன் நாம் அழைக்க இங்கு வருகின்றான்; அவனை எதிர்கொண்டு அழைத்து வருக!' என இறைவர் கூறி அருளினார். ஊரை அலங்கரித்து, அடியார்கள் திருவாளூர் எல்லையில் வந்து வரவேற்றனர். வீதிவழியே செல்லும்போது, நம்பி, உடன் வந்த அடியார்களிடம், 'எமது பெருமான் விரும்பி எழுந்தருளி இருப்பது இத்திருவாளூரே ஆகும்; அவர் எம்மையும் ஆட்கொண்டு அருளுவாரோ? கேளுங்கள்!' என்னும் கருத்து அமைந்த இப்பதிகத்தைப் பாடினார்.

**தல வரலாறு :** இது தஞ்சாவூர் நாகப்பட்டினம் சாலையில் நாகப்பட்டினத்திற்கு அருகே அமைந்துள்ளது. பிறக்க முத்தி தரும் தலம். பஞ்சபூதத் தலங்களில் பிருத்திவி (மண்) தலம். சப்த விடங்கத் தலங்களுள் முதல் தலமாக விளங்குவது. விறங்மிண்டர், நமிநந்தி, செருத்துணையார், தண்டியடிகள், கழற்சிங்கர் போன்ற நாயன்மார்களது சரிதத்தோடு நெருங்கிய தொடர்பு உடையது. சுந்தரர் திருத்தொண்டத் தொகை பாடியது; பரவையாரை மணந்தது; வலக்கண் பெற்றது முதலிய சரிதங்கள் இத்தலத்தில் நிகழ்ந்தவையே. 'திருவாளூர் தேர் அழகு' என்னும் பழமொழி இத்தலத்துத் தேரின் சிறப்பை விளக்குகிறது. கோயிலின் முன்றிலில் அமைந்துள்ள ஆயிரக்கால் மண்டபம், தேவாசிரிய மண்டபம் எனப்படுகிறது. இங்கு அடியார்கள் கூடி இருப்பது வழக்கம். சுந்தரர் திருத்தொண்டத் தொகை பாடி அருளிய மண்டபம் இதுதான்.

**கவாமி :** வன்மீக நாதர் (புற்றிடம் கொண்டார்)  
திருமூலட்டான நாதர்

அம்சம்	அஸ்தியம்
தீர்த்தம்	பூந்தேகாலைத் தம்சம், குற்றாம்பான்
தலமரம்	தமலாலயம்
பாணம்	பாதிரி
	காந்தாரம்

52. காலையும் காலும் மகையும்  
                   காலையும் மாலையும் எல்லாம்  
                   உரையில் விரிவி வருவான்  
                   ஒருவன் உருத்திர லோகன்  
                   வரையின் மட்மகள் கேள்வன்  
                   வானவர் தானவர்க்கு எல்லாம்  
                   அரையன் இருப்பதும் ஆளுர்அவர்  
                   எம்மையும் ஆள்வரோ கேள்ளி.

1

**அருஞ்சொற்பொருள் :** தானவர் - அகரர்; அரையன் - அரசன்.

**பொழிப்புரை :** அடியார்களே! கரை, கடல், மலை என்று எல்லா இடங்களிலும்; காலை, மாலை என்று எல்லாப் பொழுதுகளிலும்; என் பேச்சிலும், பாட்டிலும் கலந்து நிற்கும் ஒருவன் இருக்கிறான். அவன் சிவலோகத்துக்கு உரியவன்; மலையரசனின் இளமை பொருந்திய மகளாகிய உமாதேவியின் கணவன்; தேவர்களுக்கும், அகரர்களுக்கும் அரசன்; அப்பெருமானார் விரும்பி வீற்றிருப்பது இத்திருவாருரே ஆகும்; அவர் எம்மையும் ஆட்கொள்வாரோ? கேள்வங்கள்!

53. தனியன்னிறு என்கி அறியேன்  
                   தன்னைப் பெரிதும் உகப்பன்  
                   முனிபவர் தம்மை முனிவன்  
                   முகம்பல பேசி மொழியேன்  
                   கனிகள் பலட்டைச் சோலைக்  
                   காய்க்குலை ஈன்ற கமுகின்  
                   இனியன் இருப்பதும் ஆளுர்அவர்  
                   எம்மையும் ஆள்வரோ கேள்ளி.

2

**அருஞ்சொற்பொருள் :** என்கி (என்ளி) - இகழ்ந்து; முகம்பல பேசி - முகமன் உரைத்து.

**பொழிப்புரை :** அடியார்களே! தாய், தந்தை இல்லாத தனிஆள் என்று அவரை, நான் ஒருபோதும் இகழ்ந்து உரைத்தது இல்லை;

அதற்கு மாறாக அந்திலையைப் பெரிதும் விரும்புவேன்; அவர்மீது வெறுப்பு கொள்பவர் மீது, நான் வெறுப்பு கொள்வேன்; முகமன் பார்த்தை கூற மாட்டேன்; கணி தரும் மரங்கள் பல நிறைந்து விளங்குவதும், காய்களுடன் கூடிய குலைகள் தள்ளிய பாக்கு மரங்கள் நிறைந்து இருப்பதும், ஆகிய சோலைகளால் சூழப்பட்ட திருவாளூரே, மீண்டும் இனியவனாகிய பெருமான் விரும்பி வீற்றிருக்கும் தலம் ஆகும். ஆதலால் அவர் எம்மையும் ஆட்கொள்வாரோ? கேள்வங்கள்!

#### 54. சொல்லில் குலாவன்றிச் சொல்வேன்

தொடர்ந்த வர்க்கும்துணை அல்லேன்  
கல்லில் வலிய மனத்தேன்  
கற்ற பெரும்புல வானீர்  
அல்லல் பெரிதும் அறுப்பான்  
அருமறை ஆறங்கம் ஒதும்  
எல்லை இருப்பதும் ஆரூர்அவர்  
எம்மையும் ஆள்வரோ கேள்ளி.

3

**அருஞ்சொற்பொருள் :** ஆறு அங்கம் - சிகை, வியாகரணம், நிருத்தம், சோதிடம், கற்பம், சந்தோபிசிதம்.

**பொழிப்புரை :** அன்பர்களே! நான் ஆடம்பரமான சொற்களையே பேசுவேன்; என்னைத் தொடரும் சுற்றம் முதலியவர்க்கு யாதொரு உதவியும் செய்ய மாட்டேன்; கல்லையும் விட வலிய மனம் உடையவன். ஆனால் இறைவரோ, நூல்கள் பலவற்றையும் கற்று, அதன்பயனாய், புலன்களை அடக்கி ஆள்வாரது, துன்பங்களைப் பெரிதும் போக்குபவர்; அரிய வேதங்களுக்கும், அதன் ஆறு அங்கங்களுக்கும் முடிந்த முடிபாய் விளங்குபவர்; அவர் விரும்பி வீற்றிருப்பது திருவாளூரே ஆகும். ஆதலால் அவர் எம்மையும் ஆட்கொள்வாரோ? கேள்வங்கள்!

#### 55. நெறியும் அறிவும் செறிவும்

நீதியும் நான்மிகப் பொல்லேன்  
மிறையும் தறியும் உகப்பன்  
வேண்டிற்றுச் செய்து திரிவேன்  
பிறையும் அரவும் புனைம்  
பிறங்கிய செஞ்சடை வைத்த  
இறைவன் இருப்பதும் ஆரூர்அவர்  
எம்மையும் ஆள்வரோ கேள்ளி.

4

வி. சிவசூரானம்

அருஞ்சொற்பொருள் : மிறை - குற்றம்; தறி - வெட்டு, பிரித்திடு.  
பொழிப்புரை : அடியார்களே! நான் முறையான வாழ்க்கை  
நெறியைப் பின்பற்றாதவன்; அறிவற்ற மூடன்; கொள்கைப் பிடிப்பு  
இல்லாதவன்; நீதி தவறி வாழ்பவன்; குற்றம் புரிபவன்; மற்றவர்  
களோடு சேர்ந்து இருக்கும் விருப்பம் இல்லாதவன்; ஆனால்  
இறைவரோ, பிறைச் சந்திரணையும் பாம்பையும் கங்கையையும்  
ஒருசேர சடையில் வைத்திருக்கும் கருணையாளர். அவர் விரும்பி  
வீற்றிருப்பது திருவாளர். அதனால் அவர்எம்மை ஆட்கொள்வாரோ?  
கேளுங்கள்!

56. நீதியில் ஒன்றும் வழுவேன்  
நிட்கண் டகம்செய்து வாழுவேன்  
வேதியர் தம்மை வெகுளேன்  
வெகுண்டவர்க் கும்துணை ஆகேன்  
சோதியில் சோதிஎம் மானைச்  
சண்ணை வெண்ணீரு அணிந்திட்ட  
ஆகி இருப்பதும் ஆளூர்அவர்  
எம்மையும் ஆள்வரோ கேள்ள.

5

அருஞ்சொற்பொருள் : நிட்கண்டகம் - நடுநிலை தவறாமை;  
சண்ணம் - பொடி; எம்மான் - எம்பிரான்.

பொழிப்புரை : அடியார்களே! நான் நீதி தவறாதவன்; நடுநிலை  
பிறழாதவன்; வேதம் கற்ற அந்தணர்மீது சினம் கொள்ளாதவன்;  
அப்படிச் சினம் கொள்வார்க்குத் துணை போகாதவன். இறைவனோ  
ஒளிக்கு ஒளியாக விளங்கும் எம்தலைவன்; வெள்ளை நிறத்  
திருநீற்றைப் பூசி இருக்கும் முதல்வன்; அவர் விரும்பி வீற்றிருப்பது  
திருவாளரே ஆகும். அதனால் அவர் எம்மை ஆட்கொள்வாரோ?  
கேளுங்கள்!

57. அருத்தம் பெரிதும் உகப்பன்  
அலவலை யேன்அலந் தார்கள்  
ஒருத்தருக்கும் உதவியேன் அல்லேன்  
உற்றவாக்கும் துணை அல்லேன்  
பொருத்தம்மேல் ஒன்றும் இலாதேன்  
புற்றெடுத்து இட்டிடம் கொண்ட  
அருத்தன் இருப்பதும் ஆளூர்அவர்  
எம்மையும் ஆள்வரோ கேள்ள.

6

அதுநீசொற்பொருள் அதுத்தப் பொன்ன, பொருள் அவ்வளவு அல்லமல்ல, வருந்துதல்; அவந்தார் தூண்பம் அனா நூல்; பொருத்தம் தருதி, இடப்பம் விரும்பிய இடம்; அதுத்தல் காலன்

**பொழிப்புரை :** அடியார்களே! நான் பொன்னை மக்கும் விரும்புவேன், பொருளானை பாவம் என்று வருந்தவும் மாட்டேன்; வருந்தம் அனைந்த யாருக்கும் இதுவரை உதவி செய்தது இவ்வை; என்னைச் சார்ந்து இருப்பவர்களுக்கும் உதவி செய்தது இவ்வை; மேலும் எந்தத் தகுதியும் இல்லாதவன்; அவ்வாறு இருக்க, புற்றை இடமாகக் கொண்டு, திருவாளாரில் விரும்பி வீற்றிருக்கும் கடவுன், எம்மையும் ஆட்கொள்வாரோ? கேளுங்கள்.

### 58. சந்தம் பலஅறுக் கில்லேன்

சார்ந்தவர் தமதுடிச் சாரேன்  
முந்திப் பொருவிடை ஏறி  
மூவுலகுமதிரி வானே  
கந்தம் கமழ்கொன்றை மாலைக்  
கண்ணியன் விண்ணவர் ஏத்தும்  
எந்தை இருப்பதும் ஆளுர்துவர்  
எம்மையும் ஆள்வாரோ கேள்ளி.

7

**அருஞ்சொற்பொருள் :** பொரு விடை - போர் புரியும் இடபம்; கந்தம் - மணம்; கண்ணி - தலை மாலை.

**பொழிப்புரை :** அன்பர்களே! நான் சந்தம் நிறைந்த பாடல்கள் பலவும் பாடி அறியேன்; இறைவரது திருவடிகளை வணங்குவாரது திருவடிகளைச் சேர மாட்டேன் அவ்வாறு இருக்க, மணம் பொருந்திய கொன்றையைக்கழுத்திலும் தலையிலும் மாலையாகச் சூடியவரும்; தேவர்களால் விரும்பி வணங்கப்படுவரும்; முனைந்து போர் செய்யும் இடபத்தின் மீது ஏறி, மூன்று உலகங்களுக்கும் சென்று வருபவரும்; எம் தந்தையும்; திருவாளாரில் விரும்பி வீற்றிருப்ப வரும்; ஆகிய இறைவர், எம்மையும் ஆட்கொள்வாரோ? கேளுங்கள்!

### 59. நெண்டிக்கொண் டேயும்க லாய்ப்பேன்

நிச்சய மேஜிது திண்ணைம்  
மிண்டற்கு மிண்டுஅலாற் பேசேன்  
மெய்ப்பொருள் அன்றி உணரேன்  
பண்டுஅங்கு இலங்கையர் கோணைப்  
பருவரைக் கீழ்அடர்த் திட்ட

அண்டன் இருப்பதும் ஆளூர்அவர்  
எம்மையும் ஆள்வரோ கேள்ள.

8

**அருஞ்சொற்பொருள் :** நெண்டுதல் - நெளிதல், வளைதல்;  
மிண்டன் - திண்ணியன், முரடன்; அண்டன் - சிவன்.

**பொழிப்புரை :** அடியார்களே! நான் மெய்ப்பொருளாக விளங்கும்  
இறைவரைத் தவிர, வேறு பொய்ப்பொருள்கள் பற்றி யாதும்  
அறிய மாட்டேன்; மெய்ப்பொருளை அறியாத முரடர்களிடம்  
முரட்டுத் தனமாகப் பேசுவேனே ஒழிய, மென்மையாகப் பேச  
மாட்டேன்; மற்றவர்களிடம் வளைந்து கொடுத்தாவது இறைவனது  
உண்மைத் தன்மை பற்றி எடுத்துரைப்பேன்; உறுதியாகச்  
சொல்கிறேன்; இதுவே உண்மை. முன்பு ஒருமுறை இலங்கை  
அரசன் இராவணனைக் கயிலை மலையின்கீழ் நெரிபடுமொறு செய்த  
சிவபெருமான், விரும்பி வீற்றிருப்பது திருவாளுரே ஆகும். அவர்  
எம்மையும் ஆட்கொள்வாரோ? கேளுங்கள்!

60. நமர்பிறர் என்பது அறியேன்

நான்கண்ட தேகண்டு வாழ்வேன்  
தமரம் பெரிதும் உகப்பன்  
தக்கவாறு ஒன்றும் இலாதேன்  
குமரன் திருமால் பிரமன்  
கூடிய தேவர் வணங்கும்  
அமரன் இருப்பதும் ஆளூர்அவர்  
எம்மையும் ஆள்வரோ கேள்ள.

9

**அருஞ்சொற்பொருள் :** தமரம் - ஆரவாரம்; அமரன் - தேவன்.

**பொழிப்புரை :** அடியார்களே! இவர் நம்மவர், இவர் ஏதிலார்  
என்பதெல்லாம் எனக்குத் தெரியாது; நான், 'கண்டதே காட்சி'  
என்று கொள்ளும் வாழ்க்கை முறை உடையவன்; ஆரவாரத்தைப்  
பெரிதும் விரும்புவேன்; 'தகுதி' என்று ஒன்றும் இல்லாதவன். ஆனால்  
இறைவரோ; முருகன், திருமால், பிரமன், முதலியோரும், ஏனைய  
தேவர்களும் கூடி நின்று வணங்கும், தேவதேவர் ஆவார். அவர்  
விரும்பி வீற்றிருப்பது திருவாளுரே ஆகும். அதனால் அவர்நம்மை  
ஆட்கொள்வாரோ? கேளுங்கள்!

61. ஆசை பலஅறுக் கில்லேன்

ஆரையும் அன்றி உரைப்பேன்

பேசில் சழக்குஅலால் பேசேன்  
 பிழைப்பு உடை யேன்மனம் தன்னால்  
 ஒசை பெரிதும் உகப்பேன்  
 ஒலிகடல் நஞ்சு அமுதுஉண்ட  
 எசன் இருப்பதும் ஆளுர்அவர்  
 எம்மையும் ஆள்வரோ கேள்ள.

10

**அருஞ்சொற்பொருள் :** அன்றி - பகை. சழக்கு - பொய். ஒசை - புகழ்  
**பொழிப்புரை :** அடியார்களே! நான், இன்னும் பல ஆசைகளில்  
 இருந்து விடுபடவில்லை; யாரிடமும் பகை உண்டாகுமாறே  
 பேசுவேன்; அதுவும் பொய் மட்டுமே பேசுவேன்; என் மனமும்  
 இன்னும் பிழையானவற்றையே எண்ணுகிறது; புகழைப் பெரிதும்  
 விரும்புகிறேன். ஆனால் இறைவரோ, ஆரவாரம் செய்யும் கடலில்  
 இருந்து வெளிப்பட்ட விடத்தை உண்டு, அனைவரையும் காப்பாற்றிய  
 கருணையாளர். அவர் விரும்பி வீற்றிருப்பது திருவாளுரே ஆகும்.  
 ஆகையால் அவர் நம்மை ஆட்கொள்வாரோ? கேளுங்கள்!

62. எந்தை இருப்பதும் ஆளுர்அவர்  
 எம்மையும் ஆள்வரோ என்று  
 சிந்தை செயும்திறம் வல்லான்  
 திருமரு வும்திரள் தோளன்  
 மந்த முழவும் இயம்பும்  
 வளவயல் நாவல் ஆளுரன்  
 சந்தம் இசையொடும் வல்லார்  
 தாம்புகழ் எய்துவர் தாமே

11

**அருஞ்சொற்பொருள் :** திரு - அழகு. மந்த முழவும் - மெல்ல  
 ஒலிக்கும் மத்தளம்.

**பொழிப்புரை:** அழகுடன் கூடிய திரண்ட தோள்களை உடையவனும்;  
 மத்தளம் மெல்ல ஒலிப்பதும், வளமுடைய வயல்கள் சூழ்ந்ததும்  
 ஆகிய திருநாவலூரைச் சேர்ந்தவனும்; ஆகிய நம்பி ஆளுரன்;  
 'எம் தந்தையாகிய இறைவர் இருப்பது திருவாளுர்; அவர் நம்மை  
 ஆட்கொள்வாரோ?' என சிந்தித்துக் கேட்கும் வல்லமை உடையவன்.  
 அவன் பாடிய இந்த சந்தப் பாடல்களை, இசையோடு பாடும்  
 ஆற்றல் உடையவர், இவ்வுலகில் புகழ் அடைவர்.

**திருச்சிற்றம்பலம்**

திருமூலம்

திருமூலம் திருமூலம்

## 2. யாக்கை நிலையாமை

மன்னன்று கண்டூர் இருவகைப் பாத்திரம்  
திண்ணெண்ணறு இருந்தது தவினை சேர்ந்தது  
விண்ணீன்று நீரவிழின் மீண்டும்மன் ஆனாற்போல்  
எண்ணின்றி மாந்தர் இருக்கின்ற வாரே.

143

மன் ஒன்று - ஒரே தன்மையுடைய மன். மன் ஒன்றுதான். அதனாலானகவயங்கள் (பாத்திரங்கள்) இரண்டு. ஒரு பாத்திரம் தீயினால் சுடப்பட்டதால் உறுதி உடையதாக இருந்தது (திண்மை - உறுதி). இன்னொரு பாத்திரம் பச்சை மன். சுடப்படாதிருந்தது. அது மழு பெய்து தல்லணிரில் நனைந்தவுடன், கரைந்து மீண்டும் களி மண்ணோடு மண்ணாகக் கலந்து விட்டது. இது போலத்தான் உலக மக்கள் பலரும் உள்ளனர். தீயால் மண்கலம் திடப்படும். தீயிடப்படாபச்சை மண்கலம் நீரில் கரையும். எனவே இறையருளை உயிர்கள் உறுதுணையாகக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பு. என் இன்றி - எண்ணிக்கை இன்றி. பரம்பொருள் எண்ணமின்றி என்றும் கொள்ளலாம்.

## கூட வருவது பாவ புண்ணியமே

பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால்  
உண்டாப் பெண்டிரும் மக்களும் பின்செலார்  
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது  
மண்டி அவருடன் வழிநட வாதே.

144

பண்டம் என்றால் பொருள். இங்கே நல்வினைதீவினைகள். பெய் - நிரப்பப்பட்ட. கூரை - உடல். நல்வினை தீவினைகளை நுகர்வதற்கென்றே பெற்ற உடல், பழசாகி வயது முதிர்ந்து, தளர்ந்து விழுந்து விட்டால் (இறந்து ஒரு நாள் பின்மாகக் கீழே விழுந்துவிட்டால்), உயிருடன் இருக்கும்போது அவ்வுடலால் பயன் அடைந்த (உண்ட - பயன்பெற்ற) மனவிமக்கள் அந்த உயிர் போன வழியே போக மாட்டார்கள். அதாவது, இறந்த உடலைத் தொடர்ந்து தாங்களும் இறந்துவிட மாட்டார்கள். ஆனால், அந்த உயிர்வாழும் போது செய்த நல்லறம், மேற்கொண்ட ஒழுக்கம், புண்ணியச் செயல்கள் அந்த உயிர்க்குத் துணையாக நெருங்கி நிழலாகச் செல்லும். மற்றவை எதுவும் கூட வராது. கூட வருவது செய்த புண்ணிய பாவங்களே (மண்டி - நெருங்கி).

### யாரும் கூட வாரார்

ஊரெல்லாம் கூடி ஒவிக்க அழுதிட்டுப்  
பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டுச்  
குரைதும் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு  
நீரினில் மூழ்கி நினைப்பு அழிந்தார்களே.

145

ஊரெல்லாம் கூடி - ஊரில் உள்ள மக்கள் எல்லாம் ஒன்றுகூடி ; ஒவிக்க அழுதிட்டு - ஒப்பாரி வைத்து ஒலமிட்டு அழுது புலம்பி; இறந்த அந்த உடலுக்குரிய உண்மைப் பெயரை ஒதுக்கிவிட்டு (பேரினை நீக்கி)ச் செத்த உடல் (பிணம்) என்று பெயர் சொல்லிக் கடுகாட்டில் கொண்டு போய் வைத்து நெருப்பு மூட்டி ஏறித்துவிட்டு (சுட்டிட்டு)க் குளத்திலோ, ஆற்றிலோ குளித்து முழுகிவிட்டு. அதோடு இறந்த அவரைப் பற்றிய நினைவையும் அடியோடு மறந்து விடுகிறார்களே! என்ன மனிதர்கள்! என்ன வாழ்க்கை! என்ற இகழ்ச்சிக் குறிப்பு, அழிந்தார்களே என்பதில் உள்ள ஏகாரம். குரை அம் காடு - காட்டுக் கொடி படரும் இடம்.

### போன உயிர் மீளாது

காலும் இரண்டும் முகட்டலகு ஒன்றுள  
பாலுள் பருங்கழி முப்பத் திரண்டுள  
மேலுள கூரை பிரியும் பிரிந்தால்முன்  
போலுயிர் மீளப் புக அறியாதே.

146

காலும் இரண்டும் - இரண்டு கால்கள். முகட்டலகு ஒன்றுள - முதுகுத்தண்டாகிய உத்தரம் (முகட்டலகு) ஒன்று. பால் - பக்கவாட்டில். பருங்கழி - சுட்டங்கள் போன்ற விலா எலும்புகள். மேலுளகூரை - உச்சந் தலை. மீள - மீண்டும். இரண்டு கால்களாகிய சுவரின் மேல் முதுகுத் தண்டாகிய உத்திரத்தைச் சாத்தி, வலுவான சுட்டங்கள் முப்பத்திரண்டை (விலா எலும்புகள்) பக்கவாட்டில் சாத்தி, தசையும் சதையும் சேர்த்துப் பூசிச் செய்தமைத்த கூரை வீடு இந்த உடல். இதில் உள்ளே இருக்கும் உயிர் ஒரு நாள் கபாலம் (தலை) திறக்க, (கூரை பிரிய) வெளியேறி விட்டால், மீண்டும் உள்ளே வர இயலாது. (அதற்கு வர வழி தெரியாது. அதாவது, செத்தவர் பிழைக்க மாட்டார் என்பது பொருள். எனவே அழியும் உடல் இது என்பது கூறப்பட்டது.)

முச்சு நின்றது முதுகாட்டுப் பிணமாக  
சீக்கை விளைந்தது செய்விலை மூட்டுஇற்ற  
ஆக்கை பிரிந்தது அலகு பழுத்தது  
மூக்கினில் கைவைத்து மூடிட்டுக் கொண்டுபோய்க்  
காக்கைக்குப் பலி காட்டிய வாரே.

147

சீக்கை - சளி, கபம். சளி மிகுந்தது. முன் செய்த வினைகளின் தொடர்பு முடிவுற்ற இறுதிநாள் வந்துற்றது. உடலை விட்டுவிட்டு உயிர் போனது. உடல் பிணமானது. உடல் எலும்புகள் இறுக்கம் விட்டுத் தளர்ந்தன. அருகில் இருந்தவர்கள் மூக்கினில் கை வைத்துப் பார்த்தார்கள். மூச்சுடைவில்லை. எனவே, உயிர் போய்விட்டதை உறுதி செய்து கொண்டு, உடலை மூடி எடுத்துக் கொண்டு போய்க் காகங்களுக்குப் பலியிட்டு (பிணத்துக்கு வாய்க்கரிசி போடுவதைக் காக்கைக்குப் பலிகாட்டி என்கிறார்) இறுதிச் சடங்குகளைச் செய்தனர். வினைமூட்டு - வினைத் தொடர்பு. இற்ற - முடிவுற்ற. ஆக்கை - இங்கே உடல். உயிர் போன உடலுக்கு ஏது மரியாதை என்பது பாடலின் விளக்கம்.

### ஆடி அடங்கிற்று ஆனந்தம் எல்லாம்

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்  
மடக் கொடியாரோடு மந்தணம் கொண்டார்  
இடப்பக்கமே இறை நொந்தது என்றார்  
கிடக்கப் படுத்தார் கிடந்து ஒழிந்தாரே.

148

அடுதல் - சமைத்தல். அடிசில் - உணவு. மடக்கொடி - பெண். மந்தணம் - உடலுறவு. இறை - இதயம். நொந்தது - வலித்தது. வாய்க்குச் சவையாக நன்கு சமைத்த உணவை உண்டு மகிழ்ந்தார். மனையாளோடு கூடிக் குலவி இன்புற்று மகிழ்ந்தார். திடீரென்று ஒருநாள் இடதுபக்கம் நெஞ்சு வலிக்கிறது என்றார். உடனே உடல் கிழே கிடக்கப் படுத்தார். பின்னர் எழுந்திருக்கவே இல்லை. இறந்தே போனார். இதுதான் வாழ்க்கை. இதுதான் உடல் அழியக் கூடியது என்பதற்கு அடையாளம்.

### மாண்டவர் மீண்டு வாரார்

மன்றத்தே நம்பி மாடம் எடுத்தது  
மன்றத்தே நம்பி சிவிகை பெற்றேறினால்  
மன்றத்தே நம்பி முக்கோடி வழங்கினான்  
சென்று அத்தான்னத் திரிந்திலன் தானே.

149

நம்பி - இங்கு தலைமகன். ஆண்களில் சிறந்தவளை நம்பி என்று சொல்வதுண்டு. தலைமகன் தனது பழைய வீட்டைப் புதுப்பித்து

மேல்மாடம் கட்டுவித்தான். பொற்சிவிகையிலே ஏறிப் பலரும் காணப் பவனிவந்தான். எல்லார்க்கும் புத்தாடைகள் வழங்கினான். என்ன செய்து என்ன! ஒரு நாள் திடீரென்று அவன் செத்துப் போனான். அவன் பெற்ற பிள்ளைகள் அப்பா என்று கதறி அழுதும், அவன் திரும்பி வரவேயில்லை. போனவன் போயே போனான். மாண்டவர் மீண்டு வாரார். யாக்கை நிலையாது என்கிறது பாடல். மன்றம் என்பதற்கு வீடு என்றும், தன் திருமணநாளில் என்றும் பொருள் கூறுவர். சிவிகை - பல்லக்கு. கோடி - புத்தாடை. முக்கோடி - உறவினர். பெரியோர், வறியவர் என மூவகையினருக்குத் தருவது முக்கோடி. அத்தா - அப்பா.

### நேசம் பாசம் நெருப்பில் எரிந்தது

வாசந்தி பேசி மணம்புணர்ந்த அப்பதி  
 நேசம் தெவிட்டி நினைப்புழைவார் பின்னை  
 ஆசந்தி மேல்வைத்து அமைய அழுதிட்டுப்  
 பாசத்தீ சூட்டுப் பலி ஆட்டினார்களே.

150

வாசந்தி - திருமண நிச்சயம். பெண் பேசித் திருமணம் நிச்சயம் செய்து, மணம் முடித்துக் கூடிக்கலந்து மகிழ்ந்திருந்த தலைவன் மேல் வைத்த ஆசை நெருக்கம் காலப்போக்கில், திகட்டிப்போய்ச் சலிப்படையச் செய்து விட, அவனுடைய பாசநினைவுகளையும் பின்னர் மறந்துவிடுவர். இந்த நிலையில் கணவன் இறந்துவிட்டால், அவன் உடலைப் பாடையின் மேல்வைத்து, ஒப்பாரிவைத்து அழுது புலம்பித் தங்களின் அன்புப்பாசத்துக்கே தீவைத்துப் பிண்டம் போட்டார்களே! என்ன கொடுமை! இருக்கும் போது இருந்ததென்ன! உயிர் போனபின் நடந்ததென்ன? இதுதான் நிலையா யாக்கையின் நிலை, என்கிறது பாடல். பதி - கணவன். தெவிட்டு - சலித்து. ஆசந்தி - பாடை. அமைய அழுதல் - ஒப்பாரி வைத்து அழுதல். பாசத்தீ - அன்புக்குத் தீயிட்டு.

### மூச்சடங்கப் பேச்சடங்க உயிரடங்கிப் போனது

கைவிட்டு நாடிக் கருத்தழிந்து அச்சற  
 நெய்அட்டிச் சோறுண்ணும் ஐவரும் போயினார்  
 மைழிட்ட கண்ணாளும் மாடும் திருக்கவே  
 மெய்விட்டுப் போக விடைகொள்ளு மாறே.

151

கைவிட்டு - மருத்துவர்கள் நாடி விழுந்து விட்டது, இனித் தாங்காது, மருத்துவம் பார்த்துப் பயனில்லை என்று கைவிட்டு விட்டார்கள். நினைவு தடுமாறிவிட்டது (கருத்து அழிந்து). உடலில்

ஒட்டிய உயிர் மூலக் குடுங்கி விட்டது (அச்சு) வாசலீக் கேவலி (ஆக்கம்) அதை அனாவயாவ அணவை தண்டு மகிழ்ந்த மேய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஜம்புவன்களும் (ஜவரும்) சொலிழந்து விட்டனர் (போயினர்). ஆனால் மணந்து கொண்ட, மை பூசிய கண்களுடைய மணைவி இருக்கிறான். தேடிய செல்வம் இருக்கிறது. என்ன இருந்து என்ன செய்ய? உயிர் உடலை விட்டுப் போய் விட்டதே உயிர் உடலை விட்டு விடை பெறும், இப்படித்தான். நாடி - கை மணிக்கட்டில் மருத்துவர் பார்க்கும் பித்த நாடி, வாத நாடி. அச்சு - உடலுக்கு அச்சுப் போன்ற உயிர். மாடு - செல்வம்.

### துன்பம் துயரம் அந்திம காலம்

பந்தல் பிரிந்தது பண்டாரம் கட்டற்ற  
ஒன்பது வாசலூம் ஒக்க அடைத்தன  
துன்பறு காலம் துரிசுவர மேன்மேல்  
அன்புடையார்கள் அழுது அகன்றார்களே.

152

பந்தல் - உடலாகிய மேல் போர்வை. பண்டாரம் - களஞ்சியம் - உயிராகிய பொக்கிஷம். ஒன்பது வாசல் - உடலில் உள்ள ஒன்பது வழிகள். கண்கள் இரண்டு, செவிகள் இரண்டு, மூக்குத் துவாரங்கள் இரண்டு. வாய் ஒன்று, சிறுநீர், மலப்பாதை என ஒன்பது. ஒக்க - ஒருசேர. பந்தல் பாழடைந்து விட்டது. உயிர்ச் செல்வம் வறண்டு விட்டது. பந்தல் கதவுகளும் ஒரே நேரத்தில் அடைபட்டு விட்டன. ஒன்பது வாசல் கதவுகளும் ஒரே நேரத்தில் அடைபட்டு விட்டன. உயிர்க்கு முடிவு காலம் விரைந்து விட்டது (மேன்மேல்). அன்புடைய உயிர்க்கு முடிவு காலம் விரைந்து விட்டது (போய்க்கட்டில் தார்கள்). பின் அவர்களும் போய் சுற்றத்தார்கள் அழுது புலம்பினார்கள். பின் அவர்களும் போய் விட்டார்கள். இதுதான் வாழ்க்கை, உலகியல் என்பது உணர்த்தும் பாடல் இது.

### முடியடை மன்னர்க்கும் முடிவு இதுதான்

நாட்டுக்கு நாயகன் நம்ஹர்த் தலைமகன்  
காட்டுச் சிவிகை ஒன்றுவறிக் கடைமுறை  
நாட்டார்கள் பின்கெல்ல முன்னே பறைகொட்ட  
நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாரே.

153

நாட்டுக்குத் தலைவனாக இருந்தவன். நமது ஊரில் மிகுந்த சிறப் க்குரிய பெருமகனாகத் திகழ்ந்தவன். இன்று பாடையில் ஏறிக்

கடைசிப் பயணம் போகிறான். நாட்டு மக்கள் பின் தொடர்ந்து வர, முன்னே பறை ஒலிக்கப் போகிறது இறுதி ஊர்வலம். நாட்டுக்குத் தலைவனாக, ஊருக்குள் உயர்ந்தவனாக இருந்தவன் இன்று பெறுகின்ற மரியாதை இதுதான். உடலில் உயிர் இருக்கும் வரைதான் தலைவனையும் தகுதியும் பெருமையும். உயிர் போய் விட்டால் உடல் பினம்தான், போகுமிடம் சுடுகாடுதான் என்பது பாடல் கருத்து. நாயகன் - தலைவன். காட்டுச் சிலிகை - பாடை. கடைமுறை - கடைசியாக, இறுதிக்கடன். நம்பி - ஆண்மகன்.

### கூற்றம் வந்தது, கோலம் கலைந்தது

முப்பதும் முப்பதும் முப்பத்து அறுவரும்  
செப்ப மதிள்லடைக் கோயிலுள் வாழ்பவர்  
செப்ப மதிள்லடைக் கோயில் சிதைந்தபின்  
ஒப்ப அனைவரும் ஒட்டெட்டுத் தார்களே.

154

முப்பதும், முப்பதும், முப்பத்தாறும் தொண்ணூற்றாறு தத்துவங்கள். அவை - ஆன்மதத்துவம்-24, நாடி 10, அவத்தை 5, மலம் 3, குணம் 3, மண்டலம் 3, சிணி 3, விகாரம் 8, ஆதாரம் 6, தாது 7, மரபு 10, கோசம் 5, வாயில் 9, ஆக 96. இந்தத் தொண்ணூற்று ஆறு தத்துவங்களும் செம்மையாக அமைந்த பாதுகாப்பு மதிலுடைய கோவிலுக்குள் வாழ்பவர், சிறப்பாகச் செய்யப்பட்ட பாதுகாப்பு மதிலுடைய அந்தக் கோவில் பாழடைந்து, பழுதடைந்து கெட்ட பிறகு, அந்தக் கோவிலுள் இருந்தவர்கள் அனைவரும் ஒருசேர ஒடிவிட்டார்கள். உயிர் போய் உடல் அழியத் தத்துவங்கள் தாமே நீங்கும் என்பது கருத்து. செப்ப - சிறப்பாக, செம்மையாக. மதிள் - மதில். சிதைதல் - கெட்டமிதல். ஒப்ப - ஒன்றாக.

### மாடு மனை உறவு காடு வரைதான்

மதுஞர் குழலியும் மாடும் மனையும்  
இதுஞர் ஒழிய தீதணமது ஏறிப்  
பொதுஞர் புறம்கடு காடது நோக்கி  
மதுஞர் வாங்கியே வைத்துகள் றார்களே.

155

தேன் ஊறும் மலர்கள் குடிய கூந்தலுடைய மனைவியும் மக்களும் செல்வமும் வீடும் என்று இருந்த இந்த ஊராகிய உடலில் இருந்து உயிர் போய்விட, இறந்த உடலைப் பாடையில் ஏற்றி ஊருக்கு வெளியே பொதுவாக உள்ள சுடுகாட்டை நோக்கிச் சென்று துன்ப மயக்கத்துடனே, பாடையிலிருந்து உடலை எடுத்துச் சிதையில் வைத்துத் தீழுடிச் சென்று

கடைசிப் பயணம் போகிறான். நாட்டு மக்கள் பின் தொடர்ந்து வர, முன்னே பறை ஒவிக்கப் போகிறது இறுதி ஊர்வலம். நாட்டுக்குத் தலைவனாக, ஊருக்குள் உயர்ந்தவனாக இருந்தவன் இன்று பெறுகின்ற மரியாதை இதுதான். உடலில் உயிர் இருக்கும் வரைதான் தலைமையும் தகுதியும் பெருமையும். உயிர் போய் விட்டால் உடல் பினம்தான், போகுமிடம் சுடுகாடுதான் என்பது பாடல் கருத்து. நாயகன் - தலைவன். காட்டுச் சிவிகை - பாடை. கடைமுறை - கடைசியாக, இறுதிக்கடன். நம்பி - ஆண்மகன்.

### கூற்றம் வந்தது, கோலம் கலைந்தது

முப்பதும் முப்பதும் முப்பத்து அறுவரும்  
செப்ப மதிள்லடைக் கோயில்லள் வாழ்பவர்  
செப்ப மதிள்லடைக் கோயில் சிதைந்தபின்  
ஒப்ப அணவரும் ஓட்டெடுத் தார்களே.

154

முப்பதும், முப்பதும், முப்பத்தாறும் தொண்ணாற்றாறு தத்துவங்கள். அவை - ஆன்மதத்துவம்-24, நாடி 10, அவத்தை 5, மலம் 3, குணம் 3, மண்டலம் 3, சிணி 3, விகாரம் 8, ஆதாரம் 6, தாது 7, மரபு 10, கோசம் 5, வாயில் 9, ஆக 96. இந்தத் தொண்ணாற்று ஆறு தத்துவங்களும் செம்மையாக அமைந்த பாதுகாப்பு மதிலுடைய கோவிலுக்குள் வாழ்பவர், சிறப்பாகச் செய்யப்பட்ட பாதுகாப்பு மதிலுடைய அந்தக் கோவில் பாழடைந்து, பழுதடைந்து கெட்டபிறகு, அந்தக் கோவிலுள் இருந்தவர்கள் அணவரும் ஒருசேர ஒடிவிட்டார்கள். உயிர் போய் உடல் அழியத் தத்துவங்கள் தாமே நீங்கும் என்பது கருத்து. செப்ப - சிறப்பாக, செம்மையாக. மதிள் - மதில். சிதைதல் - கெட்டழிதல். ஒப்ப - ஒன்றாக.

### மாடு மனை உறவு காடு வரைதான்

மதுணர் குழலியும் மாடும் மனையும்  
இதுணர் ஓழிய இதணமது ஏறிப்  
பொதுணர் புறம்சுடு காடது நோக்கி  
மதுணர் வாங்கியே வைத்தகன் றார்களே.

155

தேன் ஊறும் மலர்கள் சூடிய கூந்தலுடைய மனைவியும் மக்களும் செல்வமும் வீடும் என்று இருந்த இந்த ஊராகிய உடலில் இருந்து உயிர் போய்விட, இறந்த உடலைப் பாடையில் ஏற்றி ஊருக்கு வெளியே பொதுவாக உள்ள சுடுகாட்டை நோக்கிச் சென்று துன்ப மயக்கத்துடனே, பாடையிலிருந்து உடலை எடுத்துச் சிதையில் வைத்துத் திமுட்டிச் சென்று

விட - ஸ்ரகன். மதுஊர் - தேங்ஙாறும். மது - தேன். குழல் கந்தல். மாடு - செல்வம். இதணம் - பாடை. புறம் - ஊருக்கு வெளியே. மதுஊர் - மயக்கத்தோடு. வாங்கி - எடுத்து.

### தேடிய செல்வம் கூட வராது

வைச்சுஅகல் வுற்றது கண்டு மனிதர்கள்  
அச்சு அகலாதுளை நாடும் அரும்பொருள்  
பிச்சது வாய்ப்பின் தொடர்வுறு மற்றவர்  
எச்சகலா நின்று இளைக்கின்ற வாரே.

156

வைச்சு அகல்வுற்றது கண்டு மனிதர்கள் - இறந்த பின் உடலைச் சுடுகாட்டில் - சிதையில் வைத்துத் தீ மூட்டிவிட்டுப் பின், அவரவர் அவரவர் பணியைப் பார்க்க ஆரம்பித்து விடும் - இறந்தவர் நினைப்பும் மறந்து விடுவது உலக இயல்பாக இருப்பதைக் கண்டும், மனிதர்கள் உடலாகிய அச்சை விட்டு உயிர் பிரியாது என்ற நினைப்பில் ஒடி ஒடி அவர்கள் தேடும் அருமையான பொருட்கள் மேல் ஆசை வைத்துத், தேடுவதைத் தொடர்ந்து, மற்றவர்களும் ஆசைப்பட்டு அலைந்து, அவர்களும் தங்கள் பெருமை இழந்து சிறுமை உறுகிறார்களே! இதை எண்ணிப் பார்க்க வேண்டாமா என்னும் ஏனான், இரக்கக் குறிப்பு பாடல் பொருள். வைச்சு - வைத்து. பிச்சு - பித்து. எச்சு - பெருமை.

### பல நாள் உறவு ஒரு நாளில் போகும்

ஆர்த்தெழு சுற்றமும் பெண்டிரும் மக்களும்  
ஊர்த்துறைக் காலே ஓழிவர் ஓழிந்தபின்  
வேர்த்தலை போக்கி விறகிட்டு எரிமூட்டி  
நீர்த்தலை மூழ்குவர் நீதிஇல் லாரே.

157

வாழும்போது, போற்றிக் கொண்டாடி உறவாட வந்த உறவினரும், மனைவி மக்களும், ஊருக்கு வெளியே உள்ள நீராடும் இடம் வரை வருவர். வந்த பின், தலை மூழ்கி, உடலைச் சுடலையில் வைத்துத் தீழுட்டித் தலை மூழ்குவர். இந்த அன்பில்லாத மக்கள், பல காலம் பழகிய உறவுக்குச் சில நொடிகளில் முழுக்குப் போட்டு விடுகிறார்களே! நியாயமா, இது! இல்லை என்பதால்; இவர்களை நீதியில்லார் என்றார். ஆர்த்தெழு - ஆரவாரித்து வரும். ஊர்த்துறை - ஊரில் உள்ள நீராடும் இடம். வேர்த்தலை - உடல் புழுக்கத்தை. விறகு - எரிகட்டை. நீர்த்தலை - நீரில்.

## இறந்த உடலுக்கு இதுதான் மரியாதை

வளத்துஇடை முற்றுத்துஞ் சாநிலம் முற்றும்  
குளத்தின் மண்கொண்டு குயவன் வனைந்தான்  
குடம் உடைந்தால் அவை ஒடென்று வைப்பர்  
உடலுடைந்தால் இறைப் போதும் வையாரே.

158

**இப்பாடவில் உயிர்த் தோற்றம் உணர்த்தப்படுகிறது.** வளத்து இடை - வளமையான இடை. முற்றும் - முன்னிடம். ஒர் சாநிலம் முற்றும் - ஒவ்வொரு நாட்டிலும், உலகம் முழுவதும். குளம் - கருப்பை. மண் - இங்கே உயிரணு. குயவன் - படைப்புக்குத் தலைவன். வனைந்தான் - தோற்றுவித்தான். உலகம் முழுவதும் உயிர்த் தோற்றம் இப்படித்தான் நிகழ்கிறது. இடையின் முன்பாகக், கருப்பையாகிய குளத்திலிருந்து, உயிரணுக்களான மண் கொண்டு உயிர்கள் உற்பத்தியாகின்றன. இது உயிர்த் தோற்றம். இன்னொரு பக்கம், குளத்தில் மண்ணெடுத்துக் குயவன் சட்டிபானை செய்கிறான். அவன் செய்த மண் குடம் உடைந்து விட்டால், அதை ஒடென்று ஒதுக்கி வைப்பார்கள். ஆனால், உயிர்த் தலைவன் உற்பத்தி செய்த உடல், உயிர் போய்ப் பின்மாகி விட்டால் (உடைதல் - உயிர் போதல்) நொடிப் பொழுதுகூட அதை வீட்டில் வைத்திருக்க மாட்டார்கள். **இறைப் பொழுது - நொடிப் பொழுது.**

## உயிர் போனது எங்கோ

ஐந்து தலைப்பறி ஆறு சடைள்  
சந்தவை முப்பது சார்வு பதினெட்டுப்  
பந்தலும் ஒன்பது பந்தி பதினெந்து  
வெந்து கிடந்தது மேல் அறியோமே.

159

**ஐந்து தலைப் பறி - தலையிலுள்ள ஐந்து புலன்கள்.** ஆறு ஆதாரங்கள். சந்து - எலும்பு மூட்டுகள். சார்வு - சார்ந்த, பொருந்திய. பந்தல் - மேலாகப் போடப்பட்ட விதானம். பந்தி - வரிசை. மனித உடலில் ஜம்புலன்கள், ஆறு ஆதார நிலைகள் உள்ளன. முப்பது எலும்பு மூட்டுகளும், அதன்மேல் சார்த்தப்பட்டுள்ள பதினெட்டு எலும்புகளும், ஒன்பது இந்திரியங்களும், வரிசையாக அமைந்த பதினெந்து எலும்புகளும் (ஆகிய இவை எல்லாம் இணைத்துச்) சேர்த்தமைத்த உடல்

நெருப்பில் வெந்து (உயிர்போன்றின் பிணமாகக்) கிடந்தது. ஆனால், அதற்குள் இருந்த உயிர் போனதெங்கே? தெரியவில்லையோ!

### அழியும் உடம்பிது அறிக

அத்திப் பழமும் அரைக்கீரை நல்வித்தும்  
கொத்தி உலைப்பெய்து கூழ்அட்டு வைத்தனர்  
அத்திப் பழத்தை அரைக்கீரை வித்துண்ணாக  
கத்தி எடுத்தவர் காடு புக்காரே.

160

அத்திப்பழம் - உடல். அரைக்கீரை - உயிர். உலை - கருப்பை. கூழ் - வாழ்க்கை. அத்திப் பழமும் அரைக்கீரை விதையும் சேர்த்து, உலையில் போட்டு, உண்ணக் கூழ் செய்து வைத்தனர் என்பது மேலோட்டமான செய்தி. இதன் உண்ணமைப் பொருள், உடலும் உயிரும் (அத்திப்பழமும் அரைக்கீரையும்) கருப்பையில் உயிர்ப்படைந்து வளர்ந்து உடலெடுத்துப் பிறந்து உயிர் வாழுத் தொடங்கியது. காலப் போக்கில் ஒரு நாள் உயிர் உடலைவிட்டுப் போய் விட்டது. உடனே அழுது புலம்பி மற்றவர்கள் அந்த உடலைச் சுடுகாட்டுக்குக் கொண்டு சென்றார்கள். கத்தி - அழுது புலம்பி.

### வீடு பழுதானால் வீழ்ந்து படும்

மேலும் முகடில்லை கீழும் வடிம்பில்லை  
காலும் இரண்டு முகட்டலக்கு ஒன்றுண்டு  
ஒலையான் வேய்ந்தவர் ஜாடு வரியாமை  
வேலையான் மேய்ந்ததோர் வெள்ளித் தளிகையே.

161

மேல் முகடு - தலை. வடிம்பு - தாங்கும் பகுதி. முகடு - மேலிடம். அவக்கு - கழுமுளை. ஜாடு - இடையே. வரியாமை - செலுத்தாமை. வேலை - அழுகு. வெள்ளித்தளி - கக்கிலுத்தாலான உடல். உடலுக்கு மேலே உள்ள தலைக்கு மூடி இல்லை(வீட்டுக்கு மேல் கூரை); கிழேயும் அடித்தளம் இல்லை. இரண்டு கால்கள் மட்டும் இருக்கின்றன. நடுக்கால் முதுகுத் தண்டின் மேலே கழுமுளை ஒன்று உள்ளது. தலைக்கூரையைத் தசையால் மூடியவர் (ஒலையால் வேய்ந்தவர்) கழுமுளை நாடி வழியே பிராண்மைச் செலுத்தத் தவறினர். இதனால் அழுகுறச் செய்யப்பட்ட (வேய்ந்த) வெண்ணிறச் கக்கிலுத்தாலான இந்த உடம்பு அழிகிறது. வெண்தளி - வெண்ணிறத் தசைக் கோயில் என்னுமாம். தளி - கோயில்

### மரணம் மனிதனின் துயரம்

கூடம் கிடந்தது கோலங்கள் இங்கில்லை  
ஆடும் இலையமும் அற்றது அறுதலும்  
பாடுகின் றார்சிலர் பண்ணில் அழுதிட்டுத்  
தேடிய தீயினில் தீயைவெத் தார்களே.

162

கூடம் - வீடு. இன்னொரு பொருள் உடல். கோலம் - மாக்கோலம். இன்னொரு பொருள் அழுகு ஆடும் இலையம் - கொண்டாட்டம். இன்னொரு பொருள் பிராண ஓட்டம். வெளிப்படத் தெரியும் பொருள், வீடு இருக்கிறது; அதிலே கோலங்கள் அழுகுகள் இல்லை. ஆட்ட பாட்டம் இல்லை என்பது பாடவின் உட்பொருள். உடல் வெறும் கூடாகிக் கிழே கிடக்கிறது. அது முன்பு செய்து கொண்டிருந்த அழுகு அலங்காரங்கள் இப்போது இல்லை. அந்த உடலின் உள்ளே ஒடிக் கொண்டிருந்த பிராண ஓட்டம் (உயிர்க் கூத்து) ஓய்ந்து விட்டது. ஓய்ந்ததனால் (உயிர் போனதால்) சிலர் ஒப்பாரி வைத்து அழுது, தீயை மூட்டிச் செத்த உடலை ஏரித்து விட்டார்களே. இருக்கும் வரைதான் எல்லாம். இறந்தால் பிணம்தான் என்பது குறிப்பு. பண் - இராகம். ஒப்பாரி வைத்து இராகம் போட்டு அழுவதைப் பண்ணில் அழுதிட்டு என்கிறார்.

### பிறப்பும் இறப்பும் பெருந்துயர் அறிக

முட்டை பிறந்தது முந்நாறு நாளினில்  
இட்டது தானிலை ஏதேனும் ஏழைகாள்  
பட்டது பார்மணம் பன்னிரண்டு ஆண்டினில்  
கெட்டது எழுபதில் கேடு அறியீரே.

163

கருமுட்டை முந்நாறு நாட்களில் ஒரு குழந்தையாகப் பிறந்தது. பிறந்த குழந்தை உடல் அமைப்பு எதுவும் நாம் விரும்பியபடி வந்ததல்ல - அமைந்ததல்ல. ஏழைகாள் - அறிவிலிகளே! இப்படிப் பிறந்த குழந்தை பன்னிரண்டு ஆண்டுகளில், பார்மணம் - உலக இயல்புகளை உணர ஆரம்பிக்கும். பிறகு எழுபது வயதில் இறந்து படும். இவ்வளவுதுன்பம் இப்பிறப்பில். ஏ... மனிதர்களே! நீங்கள் இதை அறிந்துணர மாட்டார்களா உடல் அநித்தியம் என்பதை உணரமாட்டார்களா என்பது பொருள். பார்மணம் - உலகியல். பட்டது - படிந்தது. கெட்டது - இறந்துபட்டது. கேடு - துன்பம்.

பகலும் இரவும் போலப் பிறப்பும் இறப்பும்

இடிஞ்சில் இருக்க விளக்கெளி கொண்டான்  
முடிஞ்சது அறியார் முழங்குவார் மூடர்  
விடிஞ்ச இருளாவது அறியா உலகம்  
படிஞ்ச விட்டது பகுத்தின்ற வாரே

164

இடிஞ்சில் அகல் விளக்கு விளக்கெளி எரியும் விளக்கின் ஒளி.  
முடிஞ்சது முடிந்து போவது முழங்குதல் பிறற்றுதல். படிஞ்சுக் பற்றிக் கொண்டு. பகுத்தின்ற வாரே உவலைப் படுகின்ற செயல்.  
அகல்விளக்கு இருக்கிறது ஆளான். அதில் கட்டரவிட்டுக் கொண்டிருந்த ஒளியைக் காலன் உவர்ந்து சென்று விட்டான் (உடல் இருக்க உயிர் போய்விட்டது). உடல் அழியக் கூடியது என்பதை உணராத மூடர்கள் வெறும் பேசுப் பேசவார்கள் பொழுது விடிஞ்சால் (விடிஞ்சு) பிறகு இருட்டு வரும். பகலும் இரவும் மாறி மாறி வரும் (பிறப்பும் இறப்பும் போல) என்பதை உணராமல். உயக்கு மாந்தர், சாகும் உடலைச் சாக்வதமானது என்றெண்ணாகி கொண்டு. வருத்தப்படுகிறார்களே என்ன அறியாகும் என்பது குறிப்பு.

நந்தியைத் துதிப்பார்க்கு நாகம் இல்லை

மடல்விரி கொண்றையன் மாயன் பகுத்தத  
டானும் உயிரும் உருவும் தெழுஷமல்  
திடப்பட்டந் தேழு நாகிற் கிடப்பா  
ஞப்பட வெம்தமர் கூப்பிடு மாரே.

165

இதழ் விரித்த கொன்றை மலர்மாலை அணிந்த மாயன் பகுத்தத் தித்த உடலில் உள்ளே, உள் ஒளிர் சோதியாக விளக்கும் இறைவனை வணங்காமல் வாழ்பவர். மிக விரும்பிய கற்றத்தார்கள், குடல் அறுந்து விழுக் கூப்பிட்டுக் கதறும் வண்ணம், வருத்தும் நாகங்கள் ஏழிஜும் வகைப்படுவர். பரமனைப் பணியாதவர் படு தரகில் வீழ்வார். மடல் - பூவிதழ். மாயன் - மாயைக்கு மூலமான சிவன். இடர் - துன்பம். ரழா - ரழு. ஞப்பட - குடல் அறுந்து விழு. வெம்தமர் - விருப்பமிக்க கற்றத்தார். கூப்பிட - அழுது கூக்குரவிட..

மன்னாருக்கும் மரணம் உண்டு

ஞைடமும் குதிரையும் கொற்றவானும் கொண்டு  
தினையும் துக்காலம் இருந்து நடுவே  
புண்டு மனிதனார் போகும் துப்பேதே  
அங்கமும் திடம்வலம் ஆருவிர ஆமே.

166

வெண்கொற்றக் ஞைடமும், விளைந்தோடும் குதிரைப் புண்டமும், அரசந்துரிய வீர வானும், செங்கோழும் கைக்கொண்டு, செல்லும்

காலத்திலோம் (இனி யும்), நடவிழைம் (நடவிழை) கூ வரும் குற்றிலோம் (புளையும்) மனிதர் சூழ இருக்கும் காலத்திலோம் கூ, கூ விளக் குணம் இந்த அரிய உயிர் இடம் வலமாகச் சென்று அடங்கிவிடும். கொற்றும் அங்கும், அடையும் - அடங்கும். பாரானும் மன்னர் புளை குழு வந்தாலோம், பொரும் காலினாப் போகாது தடுக்க இயலவது

### உயிர்ற உடலூக்கு ஏது பாராட்டும் பழியும்

கால்கள் கவரில்ளன் கண்டார் பழிக்கில்லன்  
பாற்றுவிப் பெய்யில்லன் பல்லோர் பழிச்சில்லன்  
தோழில்படுத் திண்று தொழில்துறை செய்துரட்டும்  
உத்தன் புறப்பட்டுப் போன்றிக் கூடாதே.

167

காகங்கள் கொத்தித் திண்றால் என்ன? கண்ட வர்கள் தூற்றிவால் என்ன? பால் துளிகளை மேலே தெளித்தால் என்ன? பலகும் புகழ்ந்து பெரினால்தான் என்ன? தோலாகிய பைக்குள் இருந்து கொண்டு, இந்த உடல் தொழில்பட, வினை செய்ய, முற்றிலோம் இவ்வடல் இயங்கக் காலங்களை இருக்கிற - உடலை இயக்குகிற குத்திரதாரி - உயிர் உடலை விட்டுப் போன பின்னே, உயிர்ற உடலூக்கு - செத்த பிணத்துக்குப் பழி, பாராட்டு, பால் தெளிப்பு ஏது செய்துதான் என்ன பயன் என்பது பாடவில் பொருள். பழிக்கில் - பழித்துப் பேகதல். பழிச்சில் - புகழ்ந்து பேகதல். தொழில் அறச் செய்துரட்டும் - வினை முற்றும் செய்ய இயக்கும். குத்தன் - குட்டிப் படைக்கும் குத்திரதாரி, உயிர்க் கூடு - உயிர் போன உடல்.

### 3. செல்வ நிலையானம்

அருளும் அரசனும் ஆணையும் தேரும்  
பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னம்  
தெருளும் உயிரொடும் செல்வனைச் சேரின்  
மருளும் பிள்ளையவன் மாதவம் அங்கே.

168

அருளுடைய அரச பதவியும், யானைப் படையும், தேர்ப்படையும், திரண்ட பெரும் செல்வமும் ஆகிய இவற்றை எல்லாம் பிறர் கொண்டு செல்வதற்கு முன்பாகத் தெளிந்த உள்ளத்தோடு, உயிர்ச் செல்வனாகிய இறைவன் அருளை அடையப் பெற்று விட்டால், பிறகு அவன் பெரிய துவத்திலேகூட மயங்கமாட்டான் - விரும்பமாட்டான். தெருள் - தெளிய சேரின் - அடையப் பெற்றால், மருள் - மயக்கம்.

## செல்வ மழை பொழியும் சிவன் அருள்

இயக்குறு திங்கள் இருட்பிழம்பு ஒக்கும்  
துயக்குறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா  
மயக்கற நாடுமின் வானவர் கோனெப்  
பெயல்கொண்டல் போலப் பெரும்செல்வ மாமே.

169

இயக்குறு திங்கள் - நன்கு ஒளி வீசிக் கொண்டிருந்த நிலவு. ஒளி இழந்து கரிக்கட்டை ஆனதைப் போல (இருட் பிழம்பு ஒக்கும்), தேயும் செல்வம் குறைவதால் வரும் துன்பத்தைச் சொல்லவும் வேண்டாம். எனவே, பொருட்செல்வத்தின் மேல் வைத்த மயக்கம் - பற்று நீங்கத் தேவாதி தேவர்கள் தலைவன் திருவருள் துணையை நாடுங்கள். மேகம் பொழிவது போல், உங்களுக்கு (அவன் அருளாகிய) பெருஞ்செல்வம் மழையாய்ப் பொழியும். இயக்குறு - இயங்கிக் கொண்டிருக்கும். பிழம்பு - தொகுதி. துயக்குறு - தளர்வடையும். பெயல் - மழை. கொண்டல் - மேகம்.

## உயிர் உடைமை உன்னுடையதல்ல

தன்னது சாயை தனக்குத வாதுகண்டு  
என்னது மாடென்று இருப்பர்கள் ஏழைகள்  
உஞ்சயிர் போம்சடல் ஒக்கப் பிறந்தது  
கண்ணது காணோளி கண்டு கொள்ளோ.

170

தன்நிழல் (வெயிலுக்கு ஒதுங்கத்) தனக்கு உதவாது. நிழல் (சாயை) நம்கூடவே வரும் என்றாலும், நின்று அதில் நாம் இளைப்பாற முடியுமா? முடியாது! இந்த உண்மை தெரிந்திருந்தும் (கண்டு) இது என்னுடைய செல்வம், நான் தேடியது, எனக்கு உபயோகமாக இருக்கும் என்று நினைப்பவர் ஏமாளிகள் (ஏழைகள்). உன் உயிர், நீ பிறக்கும்போது, உன் உடலோடு சேர்ந்து பிறந்தது, என்றாலும், அது ஒரு நாள் உன் உடலை விட்டுப் போய்விடும். (நீ தேடிய செல்வமும் அப்படித்தான்.) எனவே அகக்கண் கொண்டு அந்த உள் ஒளியை உணர்ந்து உய்வீர்களாக. கண் - அகக் கண். காண் ஒளி - உள் ஒளி.

## காட்டிய செல்வம் கைவிட்டுப் போகும்

காட்டிய தேன்பூ மணம்கண்டு இரதமும்  
கூட்டிக் கொணர்ந்துஒரு கொம்பிடை வைத்திடும்  
ஒட்டித் துரத்திட்டு அதுவலி யார்கொள்க்  
காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாரே.

171

ஒரு பூவில் தேன் (இரதம்-தேன்) நிறைந்திருப்பதை, அந்தப் பூவின் வாசத்தைக் கொண்டே அறிந்து வந்த வண்டு, அந்தத் தேனைத் திரட்டிக்

கொண்டு போய் ஒரு மரக் கொம்பில் கூடுகட்டிப் பாதுகாக்கும். (இதுவே கொம்புத் தேன்.) இப்படித் தேனீக்கள் சேர்த்த தேனைடையை மனிதர்கள் தீப்பந்தம் கொருத்தித் தேனீக்களை விரட்டி ஒட்டிவிட்டுத் தேனைத் தாங்கள் எடுத்துக் கொள்வர். அதைப் போலவே, ஒருவர் தேடித் திரட்டிய செல்வத்தையும் வலியவர் ஒருநாள், செல்வம் உடையவர்கள் வருந்தக் கைக் கொள்வர். ஈட்டிய - நிறைந்த. வலியார் - உடல் வலிமை மிக்கவர்கள். காட்டிக் கொடுத்தது கைவிட்டவாரே - அதாவது, தேன்கூடு மற்றவர் கண்ணில் படும்படி காட்டப்பட்டது. அது தான் இருப்பதைக் காட்டிக் கொடுத்தது. எனவே, கைவிட்டுப் போயிற்று. செல்வமும் அப்படித்தான் ஒரு நாள் பறிபோகும் என்பதைக் குறித்தது.

### அருட் செல்வம் அதைத் தேடுங்கள்

தேற்றத் தெளியின் தெளிந்தீர் கலங்கல்மின்  
ஆற்றுப் பெருக்கில் கலக்கி மலக்காதே  
மாற்றிக் களைவீர் மறித்துங்கள் செல்வத்தைக்  
கூற்றன் வருங்கால் குதிக்கலும் ஆமே.

172

செல்வம் நிலையற்றது என்பதைத் தெரிந்து தெளிவடையுங்கள். முன்னமேயே அறிந்து தெளிந்தவர்கள் செல்வம் இல்லாமையை எண்ணிக் கவலைப்படாதீர்கள். ஆற்று வெள்ளம் போல் பெருகிவரும் செல்வச் செழிப்பைக் கண்டு கலங்கி மயங்காமல், (வெள்ளம் வந்ததுபோல், ஒரு நாள் திடைரென்று வற்றியும் போகும், எனவே) உங்கள் மனதை மாற்றிக் கொண்டு (பொருட்செல்வத்தின் மீது வைத்த பற்றை மாற்றிக் கொண்டு) இறையருளாகிய பெரும் செல்வத்தைப் பெற முயலுங்கள். முயன்றால் எமபயம்கூட உங்களை அணுகாது. தேற்ற - அறிந்து. தெளியின் - தெளிவடைக. கலக்கி - கலங்கி, மலக்கி - மயங்கி. கூற்றன் - எமன். குதித்தல் - வெல்லுதல்.

### சிமிழ்ச் செல்வமே செல்வம்

மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே  
கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லும் கலம்போல்  
அவிழ்கின்ற ஆக்கைக்கோர் வீடு பேராகச்  
சிமிழோன்று வைத்தமை தேர்ந்தறி யாரே.

173

மன மகிழ்ச்சி தரும் பெரும் செல்வமும், வீடு, வயல் என்ற பிற சிசல்வ வளங்களும், ஆற்று வெள்ளத்தில் மிதக்கின்ற படனைப்போல் ஒரு நாள் கவிழ்ந்து விடும். அழிந்து போய்விடும் உடலுக்கு ஆதாரசக்தியாகத்

தலைப் பகுதியில் சிமிழ் ஒன்று வைத்துள்ளதைப் பலரும் அறியாமல் இருக்கிறார்களே. சிமிஷை அறிந்து அதன் பயன் உணர்ந்தால் அருளாகிய செல்வம் அமுத மழையாகப் பொழியும் என்பது கருத்து. மாடு - செல்வம். மிசை - மேல். அவிழ்கின்ற - அழிகின்ற. ஆக்கை - உடல். வீடுபேறு - ஆதாரசக்தி, கதிமோட்சம். சிமிழ் - உயிர்ச்சக்தியின் சேமிப்பு. இதைப் பெருக்கி உள்ளொளி காணும் யோக நிலையைக் குறித்தது.

### செம்பொருள் சிவமே செல்வம்

வாழ்வு மணவியும் மக்கள் உடன்பிறந்  
தாரும் அளவேது எமக்கென்பர் ஒண்பொருள்  
மேவும் அதனை விரிவுசெய் வார்க்கட்டுக்  
கூவு துணைஒன்று கூடலும் ஆமே.

174

நல்ல வாழ்க்கை, அன்பான மனைவி, அருமையான பிள்ளைகள், உடன் பிறந்தார், சுற்றத்தார் என்று, 'எனக்கு என்ன குறை?' என்று கூறுபவர்கள் உலகில் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் சிறந்த செம்பொருளான சிவன் அருளைப் பெறுகின்ற முயற்சியை ஆழமாக மேற்கொள்ள நினைப்பார்களேயானால், அந்தச் செம்பொருள் சிவம் கூவி அழைத்துக் கொள்ளத்தக்க துணையாக வந்து சேரவும் கூடும். ஒண்பொருள் - உயர்ந்த பொருள். விரிவு - விரிவாக, ஆழமாக. கூவு - ஒண்பொருள் அழைத்தல். கூடல் - கூடுதல், சேருதல்.

### ஒரு வீடு ஒன்பது வாசல்

வேட்கை மிகுந்தது மெய்கொள்வார் இங்கில்லை  
பூட்டும் தறிஒன்று போம்வழி ஒன்பது  
நாட்டிய தாய்தமர் வந்து வணங்கிப்பின்  
காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாரே.

175

எல்லாருக்கும் உலக வாழ்விலேயே ஆசை மிகுந்திருக்கிறது. உண்மைப் பொருளாறியும் எண்ணம் உடையவர்கள் யாரும் இல்லை. இந்த உலக வாழ்வுக்கு ஆசைப்படுவதற்குக் காரணமான உடலுக்குள் உயிரைப் பூட்டி வைக்கும் இடம் ஒன்றுள்ளது. ஆனால், தப்பி ஓடவோ உயிரைப் பூட்டி வைக்கும் இடம் ஒன்றுள்ளது. ஆனால், தப்பி ஓடவோ உன்பது வாசல்கள் உள்ளன. இந்த ஒன்பது வாசலில் ஏதாவது ஒன்றின் ஒன்பது வாசல்கள் உள்ளன. இந்த ஒன்பது வாசலில் ஏதாவது ஒன்றின் உயிர் போய்விட்டால், உறவு முறை காட்டித் தாயார், சுற்றத்தார் வழி உயிர் போய்விட்டால், உறவு முறை காட்டித் தாயார், சுற்றத்தார் என்பலரும் வந்து வணங்கிப்பின் (இறந்த உடல் போகச்) சுடுகாட்டைக் காட்டிக் கொடுத்து விட்டு, உடலை அங்கே (எரிந்து போக)

விட்டுவிட்டுப் போய்விடுவார்கள். இதுதான் உலகியல். அறிக் வேட்கை - ஆசை. மெய் - உண்மை. பூட்டும் தறி - கட்டும் இடம் - இங்கே சுழுமுனை. நாட்டி - நிலை நாட்டி. தமர் - உறவினர்.

### சிவ சிந்தனை செல்கதிக்குப் பரிசு

உடம்பொடு உயிர்ஜிடை விட்டோடும் போது  
அடும்பரிசு ஒன்றில்லை அண்ணலை எண்ணும்  
விடும்பரி சாய்நின்ற மெய்நமன் தூதர்  
சுடும்பரி சுத்தையும் சூழ்கி லாரே.

176

உடலோடு பிறந்து தொடர்ந்து வந்த உயிர், நடுவில் உடலை விட்டுவிட்டு ஓடிவிடும். இப்படி ஓடும் உயிரைத் தடுத்து நிறுத்தி, அதை வெற்றி கொள்ள நிறுத்தி வைக்க ஒரு வழியும் இல்லை. எனவே, அப்போது உயிர் பிரியும் நேரத்தில் இறைவனை நினையுங்கள். நினைத்தால், உடலை விட்டு உயிரைப் போக விடுவதான் பரிசைத் தர வந்த எம் தூதர்கள், அந்த உயிருக்குத் துன்பத்தைத் தரமாட்டார்கள். சிவ சிந்தனைதுன்பம் போக்கும் என்பதாம். அடும் - வெல்லும். பரிசு - வழி. விடும் பரிசு - உயிர் உடலை விடச் செய்வது. நமன் - எமன். சுடும் பரிசத்தை - வருத்துவதாகிய நரக வாதனையை.

### 4. இளமை நிலையாமை

கிழக்குளமுந் தோடிய ஞாயிறு மேற்கே  
விழக்கண்டும் தேறார் விழிஜிலா மாந்தர்  
குழக்கண்று மூத்து எருதாய்ச் சிலநாளில்  
விழக்கண்டும் தேறார் வியண்டல கோரே.

177

கிழக்கே உதிக்கிற சூரியன் ஓடிப் போய் மேற்கே மறைகிறது. இதைப் பார்த்த பின்னும் கண்ணில்லாதவர்களாகச் சில மக்கள் இருக்கிறார்களே! இளங்கண்று சில நாளில் வளர்ந்து எருதாகிப் பின் இறப்பதைக் கண்டும், அறிவுத் தெளிவு பெறவில்லையே, இந்த அகன்ற உலகத்து மக்கள் என்று திருமூலர் வருந்துவது, தோன்றுவது மறையும், வளர்ந்தது மடியும், இளமை நில்லாது என்பதை உணர்த்தவே. உதித்த சூரியன் மறைவதையும் கன்று மூத்து மடிவதையும் கண்டபின்னாவது இளமை என்றும் போல் நிலைத்திருக்காது என்ற உண்மை உலக மாந்தருக்குத் தெரிய வேண்டும் என்பது குறிப்பு. குழக்கண்று - இளங்கண்று.

## தூண்டி விடுக துரிய ஒளிச் சுடரை

ஆண்டு பலவும் கழிந்தன அப்பனைப்  
பூண்டுகொண் டாரும் புகுந்தறிவார் இல்லை  
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும்  
தூண்டு விளக்கின் சுடர்அறி யாரே.

178

பூமியில் பிறந்து பல ஆண்டுகள் பறந்தோடி விட்டன. என்றாலும் உயிர்க்கு முதல்வனான இறைவனைத் தம் உடம்பில் இடம்பெறச் செய்து கண்டு, அவனது அருள் வெள்ளத்தில் மூழ்கி, அவன் பேரருள் திறம் பெற்றாரில்லை. காலம் கடந்து கொண்டே போகிறது. நீண்ட காலம் உலகில் உயிர் வாழ நேர்ந்திருந்தும், ஆன்ம சோதியாய் ஒளிரும் ஆண்டவனின் அருட் சோதியைப் பெற இயலாதவர்களாக இருக்கிறார்களே, இந்த மக்கள்! எண்ணெயும் திரியும் இருந்தாலும், விளக்கின் சுடர் ஒளிலீசத் தூண்டுகோல் வேண்டும் என்பதால், தூண்டு விளக்கு எனப்பட்டது. இறையருள் பெற மனித முயற்சியும் தேவை என்பது குறிப்பு. அப்பன் - உயிர்த் தலைவன் இறைவன்.

## உயிர் உள்ள போதே எண்ணுக இறைவனை

தேய்ந்தற்று ஒழிந்த இளமை கடைமுறை  
ஆய்ந்தற்ற பின்னை அரிய கருமங்கள்  
பாய்ந்தற்ற கங்கைப் படாச்சடை நந்தியை  
ஓர்ந்தற்றுக் கொள்ளும் உயிரஉள்ள போதே.

179

சிறிது சிறிதாக இளமை தேய்ந்து, முடிவில் ஒருநாள் முற்றிலும் நீங்க, முதுமை வந்து சூழ்ந்து கொண்டது. இப்படி முதுமை வந்த பிறகு (பின்னை), செய்து முடிக்க வேண்டிய பல நல்ல செயல்கள் செய்ய இயலாமல் போகும். எனவே, உடலில் உயிர் இருக்கும் போதே, இளமையும் வலிவும் உள்ள போதே, கங்கை ஆறு பாய்ந்து அடங்கியிருக்கும் விரிசடை உடைய நந்தியைம்பெருமானை எண்ணி உள்ளத்தில் இருத்திக் கொள்ளுங்கள். தேய்ந்தற்று - தேய்ந்து முடிந்து. ஆய்ந்தற்ற - ஆராய்ந்து செய்யத் தக்க. கருமம் - செயல். பாய்ந்து அற்ற - பாய்ந்து அடங்கிய. சடை - தலைமுடி. ஓய்ந்தற்று - எண்ணி உணர்ந்து.

## இனிது இனிது இளமை இனிது

விரும்புவர் முன்னனை மெல்லியல் மாதர்  
கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல்  
அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்குக்  
கரும்பொத்துக் காஞ்சிரம் காயும் ஒத்தேனே.

180

மெல்லியல் மாதர் முன் என்னை விரும்புவர் - மென்மையான இயல்புடைய பெண்கள் முன்பெல்லாம் என்னை விரும்பினர்.

கரும்பைப் பிழிந்தால் கடைசியில் வரும்கரும்புச் சாறுபோல், பூமொக்கு போன்ற மார்பும் அழகிய அணிமணிகளும் கொண்ட பெண்களுக்கு, ஒரு காலத்தில் கரும்பைப் போல் இனித்த நான், இன்று எட்டிக் காய்போல் கசக்கிறேன். காரணம், என் இளமை போய்விட்டது. முதுமை அடைந்துவிட்டேன். எனவே எட்டிக் காயாகிவிட்டேன் என்பது குறிப்பு. தகர்த்து - பிழிந்து. கடை - கடைசியில். நீர் - கருப்பஞ்சாறு. ஆயிழை - அழகிய அணிமணிகள். காஞ்சிரம் - மிகுந்த கசப்புத் தன்மை உடைய எட்டி.

### இளமையிலேயே இறை அருள் தேடுக

பாலன் இளையன் விருத்தன் எண்டின்ற  
காலம் கழிவன கண்டும் அறிகிலார்  
ஞாலம் கடந்துஅண்டம் ஊடறுத்தான் அடி  
மேலும் கிடந்து விரும்புவன் நானே.

181

சிறுவன், காளை, கிழவன், (பாலன், இளையன், விருத்தன்) எனப் பருவ காலங்கள் மாறிக் கழிந்து போவதைக் கண் எதிரே கண்டும், இளமைப் பருவம் என்பது நிலையற்றது என்பதை உணராமல் இருக்கிறார்கள். இந்த உலகையும், இந்த உலகைக் கடந்து நிற்கிற அண்டங்களையும் கடந்தும், அவற்றோடு கலந்தும் இருக்கின்ற திருவடித் துணையை, அவன் அருளை நான் மேலும் மேலும் விரும்பித் தொழுவேன். ஞாலம் - உலகம். அண்டம் - பல உலகங்கள். ஊடறுத்து - ஒன்று கலந்து.

### வாழ்நாளை வீண் நாளாக்காதீர்

காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும்  
மாலை படுவதும் வாழ்நாள் கழிவதும்  
சாலும் அவ்வீசன் சலவியன் ஆகிலும்  
ஏல நினைப்பவர்க்கு ஓன்பம் செய்தானே.

182

காலைப் பொழுதில் கண் விழித்து எழுந்தவர்கள், நித்தம் நித்தம் மாலைப் பொழுதாகி இரவு வந்தவுடன் உறங்கப் போவதும், இப்படியே ஒவ்வொரு நாள் பொழுதும் உறங்குவதும் விழிப்பதுமாக, வாழ்நாள் ஒவ்வொன்றும் மிகுதியும் வீணாகக் கழிகின்றன. அருமை உடையதாகிய வாழ்வை இப்படி வீணாக்குபவர்களை இறைவன் கோபிப்பான்

வாய்ந்தும் அவனை மதி போடுகிற். காலும் நினைக்கு  
பணி வருகிறது க்கு. அவன் கால்களில் பிரிவான் காலும் பிசையும்.  
வாய்வான் சிலம் கொண்ட வாய் சில கொட்டுவத்தில் சிலம் காலும்  
உத்திரம் குத்திருக்கிறில் அழிந்து வெற்பிழுக்கு அதிப்பிள்  
இவன் வாய் கொட்டுகிற்.

### புதுவை ஸுத்தி திரும் நாக்கும் போதும்

புதுவை குந்துமான் வாய்விழும் வாய்யும்  
புதுவை குந்து புதுவை விரும்பும்  
புதுவை குந்தும் பாநித்துவமான் காலும்  
புதுவை வாய்வும் பாநித்துவமான் வாய்க்கீழ்.

183

ஏது பார்த்தி வாயிலாகவான என்க காலும் எங்கூடு வேலி, வாய்,  
கால், குந்து, கொலி எங்கூடு காலும் வாயிலாகவான இந்துச் சுல்தானாகிய  
வாயிலான குந்தும், காலும் வாய் கால்களில் வாய்விழும்ரூபம் இந்த காலும்  
புதுவைகளும் அது காலி இருக்கிற வாய் + 1 அவனுதம் விரும்புத்துக்கு வாய்வும்  
பாநித்துவம் இருக்கிற வாய் இந்துவும் இந்தும் (விரும்பும்)  
வாய்வும் வாய் (இவர் கால்கள் வாய்வு) இந்த காலும் வாய்வும் அது காலி,  
அவனுதம் அது காலி, இவ்வாய்வுத் தம் விரும்புவை கொல்கிற வாய், காலும்  
அது காலி தானால் வாய் கொட்டுகிற். இந்த கால விவரங்கள் பாநித்துவம்  
வித்தாத காலும்.

### வினாக்கள் வெவ்வெங்கி அழிக்

வெங்கியும் காட்கதி சேஷ்டும் கால்களை  
கால்களை அங்குவிட்டு காலும் அரிசிலையா  
வினாக்கள் கால்களை வினாவை காலும் வினாக்களை  
வெங்கியும் பூட்டுவில் காந்துகூடிய தாயே.

184

வெங்கியும் எங்கூடு காலும் காலும் இ+ மாலை ஏத்திர காலை  
கால்களிலேயும் குபிக் கலை வாய் இங்கு பெஞ்சுக் கொல்கை வெங்குகை  
கிளை இங்கு கலை, கிளைகளை வெங்குகை. கிளை கால் வாய் இருக்கும்  
கால்களைத்து கால்கள் காலும் வாய்வுகளைப் பாநும் அநியை  
விரும்புகிறார்கள். இந்த கால்களை பூட்டு வாய்வுகளுக்கு அநியைகளை  
வாய்வுகளுக்கு போது பெஞ்சுகளை (வினா காலும்), அநியைகளைக்  
வினாவை வெங்கியும் (வினா காலும்) விப்புக்கு பார்வை.

மீண்டும் மீண்டும் பிறக்காதிருக்க நினைக்க....

ஓன்றிய எர்ளண் கலையும் உடல்உற  
நின்றது கண்டு நினைக்கிலர் நீதர்கள்  
கன்றிய காலன் கருக்குழி வைத்தபின்  
சென்றதில் வீழ்வர் திகைப்புழி யாரே.

185

பதினாறு கலைகளும் (ஸரெண்) உடலில் பொருந்தியுள்ள உண்மை நிலையை அறிவற்றவர்கள் - கீழ் மக்கள் எண்ணிப் பார்ப்பது வில்லை. உயிர்களைச் சினந்தழிக்கின்ற காலனாகிய உருத்திர மூர்த்தி அவர்களை அழித்துக் கருப்பைக்குள் (கருக்குழி) வைக்கிறான். அதாவது, பிறவித் துயர் அடையச் செய்கிறான். இவர்களும் அறிவுத் தெளிவு பெறாமல் (திகைப்பு ஒழியாமல்) மீண்டும் மீண்டும் பிறந்தினைத்துப் பிறவித் துயருக்கு ஆளாகின்றனர். நீதர் - நீசர். மூடர், கீழ் மக்கள். கன்றிய - சினம் கொண்ட. கருக்குழி - பிறப்பு.

### பக்குவம் எய்தும் பரமானந்தம்

எய்திய நாளில் இளமை கழியாமை  
எய்திய நாளில் இசையினால் ஏத்துமின்  
எய்திய நாளில் ஏறிவது அறியாமல்  
எய்திய நாளில் இருந்துகண் டேனே.

186

பிறவிப் பேறு எய்தி, மனிதனாகப் பிறந்த பிறவியின் பெருமையை எண்ணி, அந்தப் பிறவியில் இளமைப் பருவம் இருக்கும் போதே இசை பாடி ஈசனைத் தொழுது பணியுங்கள். மானுடப் பிறப்பும், இளமையும் இருக்கும்போதே இறை உணர்வுக்குத் தடையாக இருந்த மன மயக்கங்களைத் தூக்கி ஏறிய அறியாது இருந்தவன், இதைத் தூக்கி ஏறியும் பக்குவ நிலை எய்தியபோது, என்னுள் இருந்த பரனோடு கலந்து பரமானந்தம் - பேரின்பம் கண்டேன்.